

தமிழர் தகவல்

TAMILS' INFORMATION

RAAGA SANGAMAM WINNER



Ishwaria Chandru

WAR CRIMES DAY
May 18
Canada





ISSN 1206-0585

ஆரம்பம்
பெப்ரவரி 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
Canadaதொலைபேசி
416 920 9250தொலைநகல்
416 921 6576மின்னஞ்சல்
tamilsinfo@sympatico.ca

தயாரிப்பு

ஈழத்தமிழர் தகவல் நிலையம்,
ரொறன்ரோ &
தமிழர் தகவல் ஆய்வுப் பிரிவுவெளியீடு
அகிலன் அசோஷியேற்றஸ்முதன்மை ஆசிரியர்
திரு எஸ். திருச்செல்வம்இணை ஆசிரியர்
றஞ்சி திருஉதவி ஆசிரியர் &
தயாரிப்பு முகாமையாளர்
சசி பத்மநாதன்உதவி ஆசிரியர்
குயின்ரஸ் துரைசிங்கம்
அனோஜினி குமாரதாசன்பொது முகாமையாளர்
எஸ். ரி. சிங்கம்விநியோக முகாமையாளர்
ஆர். ஆர். ராஜ்குமார்பொதுமக்கள் தொடர்பு
இ. சிவலிங்கம்
எஸ். திருமுருகா
ப. சிவசுப்பிரமணியம்
பொன். சிவகுமாரன்
என். குமாரதாசன்
நா. விமலநாதன்தொழில்நுட்ப உதவி
ஹரன் கிறாஃப்மாதாந்தம்
5000 பிரதிகள்ஆண்டு மலர்
6000 பிரதிகள்

ஆசிரியரிடமிருந்து

From the Editor

தொடரட்டும் வெட்டுகள்!

கனடாவில் இப்போது 'வெட்டுக்' காலம். எங்கு பார்த்தாலும் வெட்டு என்பதே கதையாகவுள்ளது. ஒவ்வொரு நாளும் அரசாங்கம் ஏதோவொரு வெட்டுப் பற்றியே அறிவித்து வருகின்றது.

சிலவேளை உற்றுக் கவனித்தால் மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கங்களும் போட்டியிட்டவாறு புதுப்புது வெட்டுகளை வெளியிடுவது போலத் தோன்றுகின்றது.

குடிவரவாளர் வருகையில் வெட்டு; அகதிகள் தெரிவில் வெட்டு, ஒரு சத நாணயக்குற்றி (பெனி) தயாரிப்பில் வெட்டு; சமூக காப்புறுதி அட்டை தயாரிப்பில் வெட்டு என்று, இது தொடர்கதையாகிறது.

சம்பள உயர்வைச் சில ஆண்டுகளுக்குத் தடுப்பது, மாணவர் கல்வித் கட்டணத்தை அதிகரிப்பது என்பவைகூட ஒருவகை 'வெட்டு'கள்தான்!

வீதிகளில் போராட்டம் நடத்துவது, பூங்காக்களை நாட்கணக்கில் ஆக்கிரமிப்பது, அடையாள வேலைநிறுத்தம் செய்வது என்று எதைச் செய்தாலும் அதனால் பயனில்லை என்ற நிலை.

அரசாங்கங்கள் வங்குறோத்து நிலைக்குச் செல்கின்றன என்பதையே இது காட்டுகின்றது. ஆனால் ஊழல்களுக்கும் ஊதாரிச் செலவுகளுக்கும் குறைவில்லை. சூத்திரதாரி அகப்படும்போது, சுருட்டியதோடு தொழிலைவிட்டு ஓடி விடுகின்றார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ அமைச்சர்களோ பொறுப்புக்கூற மறுக்கின்றார்கள்.

ஒன்றாயினும் முதலமைச்சர் டால்ரன் மக்கன்ரி அண்மையில் ஊடகத்துறையினருடன் ஒரு சந்திப்பு நடத்தினார். 'ஒரேஞ்சு அம்புலன்ஸ்' ஊழல் பற்றி ஒருவர் கேட்டார்.

"நம்பிக்கை அடிப்படையில்தான் வேலைக்கு எடுக்கிறோம். ஊழல் புரிந்த பின்னர்தானே தெரியவருகிறது. எதிர்கால எச்சரிக்கைக்கு இது உதவுகிறது" என்ற அவரது பதில், பொறுப்புக்கூறலைத் தட்டிக் கழிப்பதானது.

"எரிபொருள் விலையதிகரிப்பை, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கிறீர்கள்?" என்று இன்னொரு ஊடகவியலாளர் கேட்டார்.

"எரிபொருள் விலையேற்றம் எங்கள் கைகளில் இல்லை. ஆனால் கணினிகள், தொலைபேசிகள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களைப் பாருங்கள், முன்னைய விலைகளிலும் பார்க்க ஐம்பது வீதத்துக்கும் மேலாகக் குறைந்துள்ளனவே. இவைபற்றி யாரும் பேசமாட்டீர்கள்" என்று சிரித்தவாறு பதிலளித்த டால்ரன் மக்கன்ரி, இன்னொன்றையும் சொன்னார்.

"எரிபொருள் விலை அதிகமென்றால் அருமையான பொதுப் போக்குவரத்து இருக்கிறது; அதனைப் பாவியங்கள். அதன் கட்டணம் கட்டுபடியாகக்கூடியதுதானே!" என்பது அவரது ஆலோசனை.

மக்கள் ஏமாளிகளாக இருக்கும்வரை, அரசியல்வாதிகள் புத்திசாலிகளே; தொடரட்டும் வெட்டுகள்!

திரு எஸ். திருச்செல்வம்



ISSN 1206-0585

Established
February 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
CanadaTel: 416 920 9250
Fax: 416 921 6576email
tamilsinfo@sympatico.caProduced by
Eelam Tamil Information
Centre (ETHIC) of Toronto &
Tamil Information
Research Unit (THIRU)Published by
Ahilan AssociatesEditor in chief
Thiru S. ThiruchelvamAssociate Editor
Ranji ThiruAssistant Editor and
Production Manager
Sasi PathmanathanAssistant Editor
Quintus Thuraisingam
Anojini KumaradasanGeneral Manager
S.T. SingamCirculation Manager
R. R. RajkumarPublic Relation
R. Sivalingam
S. Thirumuruga
P. Sivasubramaniam
Pon. Sivakumaran
N. Kumaradasan
N. VimalanathanTechnical Support
Haran GraphMonthly
5000 CopiesAnnual
6000 Copies

ஆசிய நாட்டவரின் குடிவரவு விண்ணப்பங்கள் ஆறாண்டில் 50 வீதத்தால் குறைந்துள்ளது!

ஆசிய நாடுகள் சிலவற்றிலிருந்து கனடாவில் குடியேறுவதற்கு சமர்ப்பக்கப்படும் விண்ணப்பங்களின் தொகை, கடந்த ஐந்தாண்டுகளில் ஐம்பது வீதத்துக்கும் மேலாகக் குறைவடைந்துள்ளது.

இந்தியா, சீனா, இலங்கை, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் ஆகிய நாட்டுக்காரர்களின் குடிவரவு விண்ணப்பங்களே மேற்சொன்னவாறு குறைந்து வந்துள்ளன.

கனடாவின் கன்சர்வேடிவ் அரசாங்கம், பொதுமக்களுடன் எந்தவிதமான கலந்தாலோசனையுமின்றி தம்மிஷ்டப்படி கனடிய குடிவரவுக் கொள்கையில் ஏற்படுத்தி வருகின்ற மாற்றம் காரணமாகவே, ஏறுமாறான குடிவரவுக் கொள்கை இப்போது அமுலாகின்றது என்று இவ்விடயத்தில் அக்கறையுள்ள அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

1990ஆம் ஆண்டின் முற்பகுதியிலிருந்து தொடர்ச்சியாகப் பல வருடங்கள் கனடா வருகின்ற அகதிகள் தொகையின் முதல் பத்து நாடுகளில் இலங்கை முதலாவதாக இருந்தது. ஒன்றரைத் தசாப்தத்தில் இது பின்னர் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது.

இலங்கை இப்போது முதல் பத்து நாடுகளில் ஒன்றாகக்கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2006ஆம் ஆண்டுக்கும் 2011ஆம் ஆண்டுக்குமிடையில் எடுக்கப்பட்ட புள்ளி விபரத்தின்படி ஆசிய நாட்டவரின் விண்ணப்பம் ஐம்பது வீதத்துக்கும் மேலாகக் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. சில நாடுகளின் விண்ணப்பம் 65 வீதம் வரைக்கும் குறைந்துள்ளது.

ஆனால், இதேகாலப்பகுதியில் பிரான்ஸ் நாட்டிலிருந்து 7 வீதமும் அமெரிக்க நாட்டிலிருந்து 10 வீதமும் மட்டுமே குறைந்திருக்கிறது.

எந்த நாட்டிலிருந்து மக்கள் இங்கு வருகிறார்கள் என்பதில் எனக்கு அக்கறையில்லை. வருபவர்கள் வாழ்வு வெற்றி பெறவேண்டும் என்பதே எனது நோக்கு என்று குடிவரவு அமைச்சர் கெனி தெரிவித்துள்ளார்.

கனடிய புதிய குடிவரவுச் சட்டத்தின் கடுமையான பகுதிகள் தளர்த்தப்படுகின்றன! ஆனாலும் பாதிப்புகளில் மாற்றமில்லை

Refugee bill changes 'strike the right balance' on detention concerns: Minister Jason Kenney

கனடிய புதிய குடிவரவுச் சட்டத்தில் (சி 31) மிகக் கடுமையான பகுதியாக அக்கறையுள்ள பலராலும் சுட்டிக்காட்டப்பட்ட ஒரு விடயத்தில் சிறிது மாற்றத்தைக் கொண்டுவர கனடிய குடிவரவு அமைச்சர் இணங்கியுள்ளார். குடிவரவு விவகார குழுநிலைக் கூட்டத்தில் இந்த உறுதியை அமைச்சர் வழங்கினார்.

புதிதாக நாட்டுக்குள் அகதிகளாக வருபவர்கள், 'வழமைக்கு மாறான முறையில்', அதாவது ஆட்கடத்தல் முறையில் பெருந்தொகையாக வருகின்றவர்கள், ஒரு வருட காலத்துக்குத் தாமாகவே தடுத்து வைக்கப்படுவார்கள் என்று புதிய சட்ட வரைவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது மனிதாபிமானத்துக்கு முரணான செயலென பல மட்டங்களாலும் சுட்டிக்காட்டப்பட்டதால் இதில் மட்டும் திருத்தத்தைக் கொண்டுவர முடியுமென்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தெரிவித்துள்ள தகவலின் பிரகாரம், ஆட்கடத்தல் வழியாக வருபவர்களின் விண்ணப்பத்தின் ஆரம்ப பரிசீலனை 14 நாட்களுக்குள் மேற்கொள்ளப்படும். அடுத்த கட்டப் பரிசீலனை அதிலிருந்து ஆறு (06) மாதங்களுக்குள் நடைபெறும். இதன்படி பார்க்கையில், ஆறு மாதங்களுக்கு மேல் ஒருவர் தடுத்து வைக்கபட மாட்டாரெனக் கருத இடமுண்டு. இந்த மாற்றமானது இரண்டுக்குமிடப்பட்ட சமத்துவமானது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நிராகரிக்கப்பட்ட அகதிகள் விடயத்தில் அவர்கள் நாடுகடத்தப் படுவதைத் தவிர்ப்பதற்காக தலைமறைவு வாழ்க்கைக்கு அவர்கள் செல்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைக்குரிய காலம் ஓராண்டிலிருந்து முன்றாண்டாக அதிகரிக்கப்படுகின்றது.

புதிய குடிவரவுச் சட்டமானது சகல நிறைவேற்று அதிகாரங்களையும் குடிவரவு அமைச்சருக்கே வழங்குவதைக் கண்டிக்கும் என். டி. பி. இந்தச் சட்ட மூலத்தை அரசாங்கம் மீளப்பெற வேண்டுமென வலியுறுத்தி வருகின்றது. ஆனால் அரசாங்கத்திடம் அறுதிப் பெரும்பான்மை இருப்பதால் அது விரும்புகின்ற வகையில் சட்டம் நிறைவேற்றப்படும்.

இந்த மாதம் 27ஆம் திகதிக்கு முன்னராக குடிவரவு அமைச்சின் 'ஓம்னி' சட்ட மூலம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், புதிய குடிவரவுச் சட்டத்தின் பல அம்சங்களும் அமுலுக்கு வந்துவிடும்.

பாதகப்பான நாடுகள் என்று குடிவரவு அமைச்சர் பிரகடனம் செய்யும் நாடுகளிலிருந்து வரும் மோசடி அகதிகளை 45 நாட்களில் நாடுகடத்தக்கூடியதாக அரசாங்கம் புதிய சட்ட மூலத்தைத் தயாரித்திருந்தது. தற்போது இதனைச் செய்துமுடிக்க ஆயிரம் (சுமார் மூன்று வருடங்கள்) நாட்கள் வரை செல்கின்றது. ஆனால் உத்தேச 45 நாட்களை 171 நாட்களாக ஆலோசிக்கப்படுகின்றது.

Claimants from safe countries would be barred from appealing a negative decision to the new Refugee Appeal Division and the bill would eliminate a provision that called for a committee of experts to decide which countries would be placed on the safe list. Under the new bill, that decision would rest with the Minister.

சட்டபூர்வமற்ற அகதிகளின் நிரந்தரக் குடியரிமை மற்றும் உறவினரை ஸ்பான்சர் செய்வது போன்றவை புதிய சட்டத்தில் ஐந்தாண்டுகளுக்கு தடுக்கப்படுகின்றது



ஸெப்தி



றஞ்சி திரு

சின்னச் சின்ன தகவல்கள்

ஸ்காபரோ றாஜ்ஜிவர் பூங்காவை 145 மில்லியன் டாலர்கள் செலவில் கனடிய தேசிய நகர்வலயப் பூங்காவாக மாற்றியமைக்கும் திட்டத்தைக் கனடிய மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தப் பூங்கா 47 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அரசு வழங்கும் நிதியுதவி பத்து வருடகாலத்துக்கானதாக இருக்கும். நடப்பது, ஓடுவது, அப்பியாசம் செய்வது, சைக்கிள் ஓடுவது ஆகிய அனைத்துக்கும் உகந்ததாக இந்தப் பூங்கா அமைந்துள்ளது.

கட்டணம் செலுத்தும் பெருந்தெருவாக இருக்கும் 407 சாலையை, கிழக்குப் பக்கமாக ஓஷாவா வரையும் நீடிப்பதற்கான திட்டத்தை ஒன்றாறியோ மாகாண முதலமைச்சர் டாலர்ன் மக்கன்ரி அறிவித்துள்ளார். 401 நெடுஞ்சாலைக்குச் சமாந்தரமாக அமைந்துள்ள 407 பாழைய கடுகதிப் பயணத்துக்காக வாகனக்காரர்கள் பயன்படுத்துகின்றனர். 22 கிலோ மீட்டர் தூரத்துக்கான 407 சாலையை நீடிக்கும் வேலை மூன்றாண்டுகளில் முடிவடையுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

சன்-சீ கம்பலில் கனடா வந்த இலங்கையர்களில் மேலும் இருவரது அகதி மனு நிராகரிக்கப்பட்டு அவர்களை நாடு கடத்துமாறு குடிவரவு அகதிகள் சபை தீர்ப்பளித்துள்ளது. ஏற்கனவே இக்கம்பலில் வந்த பதினேழு பேரை நாடுகடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. புதிதாக நாடு கடத்தல் உத்தரவுக்குள்ளானவர்களில் ஒருவர் முன்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவரென்று அகதிகள் சபை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கல்விக் கட்டண அதிகரிப்பின் எதிரொலியாக கியுபெக் மாணவர்கள் நூறு நாட்களுக்கும் மேலாக நடத்திவரும் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருகின்றது. இப்பிரச்சனை தொடர்பாக கியுபெக் மாகாண கல்வி அமைச்சர் லீன் பீசம் தமது அமைச்சர் பதவியை மட்டுமன்றி மாகாண சபை உறுப்பினர் பதவியையும் துறந்ததோடு அரசியலுக்கும் முழுக்குப் போட்டுள்ளார். கடந்த மாத இறுதியில் நூற்றுக்கணக்கான மாணவர்களை பொலிசார் கைது செய்தனர்.

டாக்டர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த ஒன்றாறியோ மாகாண அரசு தனது வரவு செலவுத் திட்டத்தில் தெரிவித்திருந்த யோசனைக்கு டாக்டர்கள் சங்கத்திலிருந்து கடும் எதிர்ப்புக் கிடைத்துள்ளது. இதனால், சகல மாகாணங்களும் ஒன்றுபட்டு ஒருமித்த கொடுப்பனவுத் திட்டமொன்றை ஏற்படுத்த முன்வர வேண்டுமென முதலமைச்சர் டாலர்ன் மக்கன்ரி வேண்டுகோள் விடுத்துள்ளார். மருத்துவ தொழில்நுட்ப முன்னேற்றம் டாக்டர்களின் வருவாயை அதிகரித்துள்ளது என்பது ஒன்றாறியோவின் வாதம்.

ரொறன்ரோ நகரின் பிரதான வீதிகளாகவுள்ள யங் வீதி மற்றும் பே வீதி ஆகியவைகளை ஒரு வழிப்பாதைகளாக மாற்ற வேண்டுமென்ற யோசனை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நகரின் வாகன நெரிசலைக் குறைப்பதற்கு இது வழிவகுக்கலாமென கூறப்படுகின்றது. ரி.ரி.ஸி நடத்தும் போக்குவரத்துச் சேவைகளில் இதனால் பல குாறுபடிகள் ஏற்படுமென்றும், இரு வீதிகளிலும் வணிகம் செய்பவர்களின் வருமானம் பாதிக்கப்படலாமெனவும் ஒருவழிப் பாதை ஆலோசனையை எதிர்ப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

ரொறன்ரோ கார்டுனர் கடுகதி வீதியிலுள்ள மேம்பாலத்தின் கட்டிடத் துண்டுகள் அடிக்கடி கீழே வீழ்வதால், வாகனசாரிகள் பல அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். அதிர்ஷ்டவசமாக வாகனங்களின்மேல் இவைகள் விழாததால் எவரும் காயமடையவில்லை. ஆனாலும், மேம்பாலங்களின் பாதுகாப்புத் தொடர்பாக மீள்சோதனை உத்தரவாதம் மேற்கொள்ளப்பட வேண்டுமென பொலிஸார் கருதுகின்றனர். மொன்றியலில் சில வருடங்களுக்கு முன்னர் மேம்பாலத் துண்டுகள் வீழ்ந்து பலர் காயமடைந்தது ஞாபகமிருக்கலாம்.

கனடியப் பயணிகளுக்கு அமெரிக்க வரிவிலக்கு

அமெரிக்கா செல்லும் கனடியர்கள் அங்கிருந்து கொண்டுவரும் பொருட்களுக்கான அதிக வரிவிலக்கு இந்த மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வந்துள்ளது. 24 மணி நேரத்துக்கு மேல் தங்கியிருந்தால் 200 டாலர் பெறுமதியான பொருட்களையும், 48 மணி நேரத்துக்கு மேலாகத் தங்கியிருந்தால் 800 டாலர் பெறுமதியான பொருட்களையும் வரி செலுத்தாது கொண்டுவர முடியும். இதனால் கனடியச் சந்தையில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுமென்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஏற்றோபிக்கோ மத்தி தேர்தல் முடிவு நீதிமன்றத்தால் ரத்து


ஏற்றோபிக்கோ மத்திய தொகுதியில் கடந்த வருட பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர் ரெட் ஓபிற்ஸ் வெற்றி பெற்றதை நீதிமன்றம் ரத்துச் செய்து தீர்ப்பளித்தது. இந்தத் தொகுதியின் எம்.பி.யாகவிருந்த லிபரல் கட்சியைச் சேர்ந்த பொரிஸ் வைசஸ்நியுஸ்கியை 26 அதிகப்படியான வாக்குகளால் ரெட் ஓபிற்ஸ் தோற்கடித்து வெற்றி பெற்றிருந்தார். ஆனால், தேர்தலின்போது வாக்களிப்பில் பல மோசடிகள் இடம்பெற்றதாகக் கூறி, தேர்தல் முடிவை ரத்துச் செய்யுமாறு பொரிஸ் தாக்கல் செய்த வழக்கு அவருக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளது. இந்தத் தீர்ப்பின் பிரகாரம் ஏற்றோபிக்கோ மத்திய தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பை சகல எதிர்க்கட்சிகளும் வரவேற்றுள்ளன. இதே சமயம், வேறு ஏழு தொகுதிகளில் கன்சர்வேடிவ் உறுப்பினர்கள் பெற்ற வெற்றியை ரத்துச் செய்யுமாறு கோரி நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வெப்பமான குளிர்காலம்

ரொறன்ரோவில் குளிர் குறைவான வின்டர் (பனிக்காலம்) காலமாக இவ்வருடம் அமைந்திருந்தது. 74 வருடத்துக்கு முன்னரிலிருந்து குளிர்ப் பதிவு இங்கு பேணப்பட்டு வருகின்றது. இக்காலப் பகுதியில் 42 சென்ரிமீட்டர் பனிப்பொழிவு இந்த வருடத்திலேயே காணப்பட்டுள்ளது. இதனால், இவ்வருட குளிர் காலத்தின் சராசரி வெப்பநிலை 2-4 பாகை செல்சியராக இருந்தது.

Scarborough Rouge National Urban Park

Five things to know about it



Canada's newest national park is now in an unlikely place — in the backyard of the country's largest, metropolitan hub, the Greater Toronto Area. Rouge National Urban Park was promised more than \$140-million dollars over the next 10 years, and more than \$7.5-million annually, from the federal government. The forested area and wetland, east of Toronto, has been a hidden treasure for years, but that is about to change, says Minister of the Environment Peter Kent. He hopes once it is preened and restored, it will become a major tourist draw. "I think a lot of the people that may come to Toronto to shop or to go to a baseball game or whatever may also, in the fullness of time, be tempted to go out to the Rouge Park to kayak," he said. "To see nesting birds, to see the leaves change as people do now." The National Post's Armina Ligaya offers five things you might not know about Rouge National Urban Park:

1) It's 13 times the size of New York's Central Park At 47 square kilometres, Rouge National Urban Park is Toronto's largest park and is 13 times as big as New York's iconic Central Park. In pure Canadian terms, that's 31,308 NHL size hockey rinks. "This will be much larger... larger than Central Park in New York, with many more pristine areas within the different areas in the park. And a lot of different species," said Mr. Kent.

2) It's home to deer, river otter, coyote, and even wild turkey It's bordered by the suburbs of Markham and Pickering, and both a river and a highway run through it, but Rouge National Urban Park is teeming with wildlife. Nestled inside its thick Carolinian forest and wetlands are more than 11,000 birds from at least 225 bird species, according to the Rouge Park Alliance. These include turkey vultures, trumpeter swans and wild turkeys — of which, the latter was re-introduced into the area after the native species was wiped out nearly a century ago by diminished habitat and unregulated hunting. The Rouge Park Urban National Park also has 765 plant species, 55 fish species, 27 mammal species and 19 reptile and amphibian species.

3) It may be bigger than Central Park, but it's not really a

central park Nevertheless they are trying. Rouge National Urban Park is as much as 65 kilometres from the downtown Toronto core (depending on which part of the park you are trying to reach). That's a far cry from Central Park, which sits in the middle of Manhattan, or Stanley Park, which is right in Vancouver. To reach Rouge National Urban Park from downtown Toronto using TTC bus or subway, it could take as long as an hour-and-a-half. Mr. Kent said efforts will be made to better connect the park to its surrounding urban pockets via public transit. And, he added, the park may become more accessible as the city makes transit improvements ahead of the 2015 Pan American Games in Toronto. "The transit connections will come with time," he said. "There will be parking lots adjacent. There will be different modes of transit connecting it."

4) Two national historic sites can be found within the park's borders The human history of Rouge Park stems back more than 10,000 years, from the Iroquois villagers to the early European explorers. The Rouge River branch of the Toronto Carrying Place trail was originally a portage route along the Rouge River to the Holland River, linking Lake Ontario to Lake Simcoe. The route was first used by First Nations peoples and later by early European fur traders, explorers and settlers. There is also an archaeological site with the remains of a 17th century Seneca Village, which was designated as a National Historic site. It has been closed from public use. But more recently, a more than 150-year-old farmhouse in Rouge Park has been used as a filming location for iconic Canadian shows such as Kids in the Hall and The Road to Avonlea.

5) It is intended to be the hot young rock-star park in Parks Canada's repertoire Because Parks Canada needs help. The number of visitors to Parks Canada attractions have been tapering off, from 21.8 million in 2006-07 to 20.2 million in 2010-11 — a 7% drop, according to The Canadian Press. So, one of their strategies to get more Canadians to enjoy their national parks is to bring the park closer to them. Rouge Urban National Park is within travelling distance of seven million Canadians, or roughly 20% of the country's population, the ministry says. Mr. Kent says by making it more convenient for Canadians to bask in their national parks, they may be more inclined to seek out others. "We want this to be a people place," he said. "For a lot of people it will be their first, certainly new generations of Canadians, it may be their first experience with Canadian natural space and species. And we hope that it serves in future years as a springboard to get people into our more distant national parks."

Courtesy: National Post, May 27, 2012



லாக்டர் து. சூரியபாலன்

அளவுக்கு மீறிய சந்தேக நோய் - PARANOIA

இந்தக் கட்டுரையில் Paranoia என்ற நோயைப் பற்றி விளக்கிக் கூறமுன், இந்த வருத்தத்தால் துன்பப்பட்ட சிலரின் symptoms ஐ அதாவது அம்சங்களைப் பற்றிக் கூறலாம் என்று நினைக்கிறேன். இப்படிப்பட்ட அம்சங்களைக் கூறி விளக்கினால், இந்த நோயைப் பற்றி வெகு இலகுவில் அறியக்கூடியதாக இருக்கும். இங்கு நான் உதாரணமாகக் கூறப்போகும் நோயாளிகள் எவரும் ஈழநாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

முதலாவது நோயாளி, ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள ஒரு நாட்டைச் சேர்ந்த, 30 வயதப் பெண்மணி. தனது சொந்த நாட்டில் இருக்கும் பொழுதே இவரது மணவாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. இவருக்கும் இவருடைய முந்திய கணவரது சகோதரிக்கும் ஒருபொழுதும் மனம் ஒத்து வந்ததில்லை. விவாகரத்தின் பின்பும், இந்த பெண்மணி கூறிய தகவல்களில் இருந்து இவருக்கும் கணவரது சகோதரிக்கும் பிரச்சனைகள் தொடர்ந்து வந்தன. இந்தப் பெண்மணி நாளடைவில், தான் இருக்கும் வீட்டில் இரவு நேரத்தில் சத்தங்கள் கேட்பதாக உணர்ந்தார். கதவுகள், ஜன்னல்களை எவ்வளவு இறுக்கிப் பூட்டினாலும், யாரோ வந்து தன்னைத் துன்புறுத்துவதாக அறிந்தார். அதுமாதிரி இல்லாமல், மனோநிலை மிகவும் பயந்தவராகவும், தான் செய்யும் வேலைகளில் அவதானக் குறைவாகவும், ஞாபகக் குறைவாகவும் இருப்பதையும் உணர்ந்தார். நாளுக்கு நாள் இப்படிப்பட்ட தொல்லைகள் கூடியபடியால் தனது முந்திய கணவரின் சகோதரி தனக்கு ஏதோ Voo Doo என்று கூறப்படும் மந்திரசக்தியை (Witch Craft) ஏவிவிட்டு இருக்கின்றார் என்பதை முற்றாக உணர்ந்தார். ஆகவே அவர் இருக்கும் கிராமத்தில் இந்த மாதிரியான Voo Doo என்ற மந்திரத்தைத் தகர்த்து எறியக்கூடியவரான witch doctor என்று கூறப்படும் ஒருவரிடம் சென்று ஆலோசனை கேட்டு அவர் கூறியபடி கோழி ஒன்றை பலிகொடுத்தும் மற்றும் பல செயல்களைச் செய்தும் இந்த Voo Doo அவருடைய உடலில் இருந்தோ அல்லது வீட்டில் இருந்தோ விலகாமல் இருந்ததால், இறுதியில் இந்த Voo Doo வின் தொல்லையில் இருந்து விடுபடுவதற்காக தனது பிறந்த நாட்டை விட்டு Canada வில் குடியேறினார்.

கனடாவிற்கு வந்து குடியேறி ஆண்டுகள் பல சென்றாலும், இவருடைய Voo Doo என்று கூறி தொல்லைகள் தொடர்ந்து அவரைத் தொல்லைப்படுத்தின. Apartmentல் சத்தங்கள் தொடர்ந்து கேட்டன. அது மாதிரிமன்றி, அவர் இருக்கும் Apartment security guards ஆல் பாதுகாக்கப்பட்டு வந்தாலும் தான் இருக்கும் apartment ஐ எப்படிப் பூட்டி வைத்திருந்தாலும் யாரோ இரவில் வந்து தன்னைத் துன்புறுத்துவதை உணர்ந்தார். இதனால் அவர் மிகவும் பயந்து தனிமையில் முக்கியமாக இரவில் அவருடைய apartment ல் இருப்பதைத் தவிர்க்க எத்தனித்தார். அவர் இரவில் தன்னுடைய நண்பர்களின் வீட்டில் சென்று துயில் கொண்டு விட்டுத் தன்னுடைய apartment க்குத் திரும்பி வந்தாலும், இந்த Voo Doo என்ற மந்திர சாலம் அவரை விடுவதாக இல்லை. இறுதியில் தான் அனுபவிக்கும் துயரைப் பொறுக்க முடியாது, அவருடைய குடும்ப வைத்தியர் மூலமாக சிகிச்சை பெற அரைமனத்துடன் சம்மதித்தார். இவருடைய சிகிச்சையைப் பற்றியும் இப்பொழுது எப்படி இருக்கிறார் என்பதைப் பற்றியும் அடுத்த கட்டுரையில் எழுதலாம் என்று நினைக்கின்றேன்.

அதேவேளையில் நான் எதற்காக இந்த ஆபிரிக்கப் பெண்மணியின் Voo Doo மந்திர சாலத்தைப் பற்றி உதாரணமாகக் கூற முன்வந்தேன் என்பதை விளக்க விரும்புகின்றேன். ஆபிரிக்க நாடுகளில் வசிக்கும் மக்கள் இந்த மாதிரியான Voo Doo மந்திரசாலத்தில் நம்பிக்கையுள்ளவர்கள். தங்களுக்கோ அல்லது குடும்பத்தவருக்கோ மேற்கூறிய மாதிரியான சம்பவங்களை அனுபவித்தால் அவை Voo Doo வினால் ஏற்பட்டது என்பதை முற்றாக நம்புகிறார்கள். இந்த Voo Doo என்று கூறப்படும் மந்திரத்தை witch doctors என்று கூறப்படும் கிராமத்துப் பெரியார்கள் ஒரு சிலர் மூலமாகக் கலைக்க நாடுகிறார்கள். எங்களுடைய ஈழமக்களிடையேயும் இந்த மாதிரியான ஒரு Voo Doo நம்பிக்கை இருக்கின்றது. இதை செய்வினை சூனியம் என்று கூறுகின்றார்கள். யாரோ தங்களுக்கு செய்வினை செய்துவிட்டார்கள், அதனால் தங்களுடைய உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டது, இந்த செய்வினையால் தாங்கள் செய்யும் தொழில் ஒன்றும் சரிவருவதில்லை, இந்த செய்வினையால் பசி இல்லை,

ஞாபகக் குறைவு போன்றவை காணப்படுகின்றது என்று கூறி முறையிடுவார்கள். அது மாதிரிமன்றி, மற்றவர்கள் தாங்கள் உண்ணும் உணவில் ஏதோ மருந்தைக் கலந்து இருக்கவேண்டும் என்று முழுமையாக நம்பி, வெளி இடங்களிலோ அல்லது தங்களுக்கு விருப்பமில்லாதவர்களுடனோ உணவு உண்பதைத் தவிர்க்கிறார்கள். சிலர் தாங்கள் சமைத்த உணவில் தங்களுக்குத் தெரியாமல் ஏதோ மருந்தைக் கலந்து விட்டார்கள் என்று நம்புவதால் தாங்கள் சமைத்த உணவைக்கூட உண்ணப் பயந்து அந்த உணவை குப்பைத் தொட்டியில் கொட்டி விடுகிறார்கள். இதனால் தாங்களும் சாப்பிடாமல் தங்கள் குடும்பத்தவர் சாப்பிடுவதையும் தடுக்க எத்தனிப்பர்.

சிலர் வெளியில் இருக்கும் McDonald போன்ற Restaurants லும் உண்ண பயப்படுகின்றனர். காரணம் "எங்களுக்கு மருந்து போடுபவர், இந்த இடங்களிலும் சென்று இந்த மருந்தை தூவி விடுகிறார்கள்" என்று அவர்கள் முற்றாக நம்புவதே. இப்படிப்பட்ட தொல்லைகளால் வருத்தப்படுபவர்களிடம் "உங்களால் இந்த மருந்து போட்டவரை அடையாளம் காட்ட முடியுமா? அல்லது அவருடைய பெயர் ஆனா, பெண்ணா என்ற விபரங்களை தரமுடியுமா என்று கேட்டால் அதற்கு சரியான விடை தர இயலாது இருக்கின்றனர். தாங்கள் வேலை செய்யும் இடத்திலும் இந்த செய்வினை சூனியத்தின் அறிகுறிகள் காணப்படுகின்றது என்று கூறி சிலர் தாங்கள் வேலை செய்யும் இடத்தில் வீணாக வாக்குவாதப்படக்கூடும். சிலர் தொல்லை பொறுக்காமல் வேலையில் இருந்து தாங்களாகவே விலகக்கூடும் அல்லது அவர்களின் கவனக்குறைவால் வேலையில் அதிகப் பிழை விடுவதால், வேலையில் இருந்து விலகப்படக்கூடும். சிலர் தங்களுடைய மலம் கறுப்பாகப் போவதாகவும் அந்தக் கறுப்பு நிறம் வருவதற்கு காரணம் இந்த செய்வினையால் போடப்பட்ட மருந்தே ஆகும் என்று முற்றாக நம்புகிறார்கள். சிலர் இந்த செய்வினை சூனியத்தை அகற்றுவதற்காக எத்தனையோ பணத்தைச் செலவுக்கின்றார்கள்.

அது மாதிரிமன்றி, இப்படிப்பட்ட மனோநிலையில் உள்ளவர்கள் தங்களுடைய உறவினரையோ நண்பர்களையோ வீணாகப் பகைத்துக் கொள்ளக்கூடும். அதன் விளைவு மற்றவர்களோடு ஒரு தொடர்பும் (28ம் பக்கம் வருக)

கனகேஸ்வரி நடராஜா



இரண்டாம்நிலைப் பாடசாலை
இறுதி இரவு விருந்தில்...
Modern Trend in PROM Nights

Prom Night என்பது இரண்டாம் நிலைப் பாடசாலை மாணவர்கள் தமது காதலைத் தெரிவிக்கும் ஓர் இரவாகவே காணப்பட்டு வந்தது. ஆனால் இன்று வடஅமெரிக்காவில் அதனைத் தெரிவிக்கும் முறையில் பெரியதொரு மாற்றத்தைக் காண்கிறோம். வடஅமெரிக்கச் சமுதாயம் ஒரு நுகர்வோர் சமுதாயம் (Consumer Society). எதுவுமே இங்கு பல டாலர்கள் செலவுடன் மிகவும் நாகரிகமாகவும், பாம்பீகமாகவும் செயல்படுத்தப்படுகிறது. ஒருவரை ஒருவர் காதலிக்கும் காலத்தில் தக்க தருணம் வரும்பொழுது விலையுயர்ந்த ஒரு மோதிரத்தையோ, வேறு ஏதாவது சாதாரண பரிசுப் பொருளையோ வழங்கி தெரியப்படுத்தினார்கள். அதுவும் திருமணப் பந்தத்தில் ஈடுபடுவதற்கு வயதாலும், பொருளாதாரத்தாலும் தயாரான நிலையில் உள்ளவர்களே இவ்வாறு செய்தனர். பாடசாலையில் கல்வி கற்கும் காலம் முடிந்து பல்கலைக்கழகங்களுக்கோ, அன்றேல் தொழில்களுக்கோ செல்லும் மாணவர்களுக்கு பொருளாதார ஸ்திரமோ (stability) வயது முதிர்ச்சியோ (maturity) கிடையாது. தமது உள்ளக் கிடக்கையை இவர்கள் எளிமையான முறையில்தான் தெரியப்படுத்தினார்கள். இதில் சில உறவுகள் பல்கலைக்கழகக் காலத்திலும் தொடரலாம், தொடராமலும் விடலாம். இதில் ஒரு விதமான தவறுமில்லை.

ஆனால் இன்று அமெரிக்கப் பாடசாலைகளில் ஒரு புரட்சிகரமான மாற்றம் ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவில் எது நடந்தாலும் அதனைப் பின்பற்றுவதுதான் கனடா நாட்டுப் பிள்ளைகளின் வழக்கம். இந்தப் புதுப்பழக்கம் அடுத்த ஆண்டு எம் மாணவர்கள் மத்தியிலும் ஆரம்பிக்கப்பட்டால் அதனையிட்டு நாம் வியப்படையத் தேவையில்லை. இம்முறை அமெரிக்க பாடசாலை மாணவர்கள் தமது காதலை இந்தப் Prom Night இல் மிகவும் பாம்பீகமான முறையில் தெரியப்படுத்தியுள்ளனர். அதுவும் மிகவும் செலவு கூடிய முறையில் நடைபெற்றுள்ளது. இதற்கு ஒரு புதுப் பெயரும் சூட்டப்பட்டுள்ளது - Promposal என்பதாகும். ஒருவர் தம்மை திருமணம் செய்யும்படி ஒருவரைக் கேட்பதை Proposal என்று சொல்லுவோம். இது Prom Night இல் நடப்பதால் இதனைப் Promposal எனப் பெயர் இட்டுள்ளனர்.

ஒரு ஆகாய விமானத்தில் தனது விருப்பத்தை ஒரு மாணவன் தெரிவிக்கும் கொடியை (Banner) கட்டி புறக்க விடுவதற்கு Remy Collin என்னும்

ஆகாய வீதியில் அறிவித்தல்களை விளம்பரப்படுத்தும் நிறுவனம் \$600 டாலர்கள் வசூலிக்கிறது. ஒரு பாடசாலை மாணவனைப் பொறுத்தமட்டில் இது மிகவும் அதிகமான தொகையாகும். ஆயினும் இம்முறையாக இரண்டு மாணவர்கள் தாங்கள் பகுதி நேரத்தில் வேலை செய்து சம்பாதித்த பணத்தில் இவ்வாறு தமது காதலை விளம்பரப்படுத்தியுள்ளனர். ஒரு பொது நிதி திரட்டும் வைபவம் நடந்த மைதானத்திற்கு மேலாக விமானம் பறந்தது. 17, 18 வயது மாணவர்கள் மத்தியில் இச் செயல் எத்தகைய ஆர்வாரத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கும் என்பதனை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

சமூக வெகுஜனத் தொடர்புச் சாதனங்கள் இன்றைய மாணவர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. அதிலும் FaceBook மிகவும் முக்கிய ஒரு சாதனமாக விளங்குகிறது. இம்முறை FaceBook இல் பலவிதமான முறைகள் காணப்பட்டன. சில மிகவும் செலவு குறைந்தவையாகவும், மாணவர்களால் பொருளாதார ரீதியில் கைக்கொள்ளக் கூடிய வகையிலும் இருந்தன. Heart Bandits என்ற திருமண பந்தங்களை ஏற்படுத்திக் கொடுக்கும் நிறுவனம் பல வழிமுறைகளை விளம்பரப்படுத்தியது. அதற்கு \$300 டாலர்கள் வரை தேவைப்பட்டது.

ஆனால் அதிகமான மாணவர்களால் இவ்வாறு செலவு செய்ய முடியவில்லை. கேக்கில் தனது விருப்பத்தை எழுதியோ, அன்றேல் மலர்ச் செண்டில் குறிப்பிட்டோ அறிவிக்கும் நிறுவனங்களையே பல மாணவர்கள் தெரிவு செய்தனர். இம்முறை Prom Night ஐ ஒரு Proposal Night ஆக மாணவர்கள் மாற்றியமைத்தாலும் மாணவர்களின் போக்கில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக Nancy Darling – Professor of Psychology at Obulin College in Ohio கூறுகிறார். இன்றைய மாணவர்கள் தமது உறவுகளில் மிகவும் கட்டுப்பாட்டோடு நடப்பதாகக் கூறுகிறார். இன்றைய மாணவர்கள் பாலியல் உறவுகளில் ஈடுபடுவது மிகவும் குறைந்துள்ளதாகவும், சந்தோஷமான ஒரு உறவையே கடைப்பிடிப்பதாகவும் கூறுகிறார். இது ஒரு வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும்.

12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் கடந்த மாதம் தமது பிள்ளைகளின் Prom Night செலவிற்கு ஈடு கொடுக்க முடியாமல் அவஸ்தைப்பட்டிருப்பார்கள். பல ஆடை அலங்காரக் கடைகளில் தாய்மார்கள் தமது Credit Card உடன் பிள்ளைகள் தெரிவு செய்யும் ஆடைகளை வாங்கிக் கொடுத்ததை அவதானித்திருப்பீர்கள். வசதி குறைந்த மாணவ, மாணவிகள் இத்தகைய செலவுகளைச் செய்ய முடியாத காரணத்தால் Prom Nights க்கு வருகை தராமல் விடுவதும் உண்டு. இத்தகைய மாணவர்களுக்கு உதவுவதற்காக ஒரு அமைப்பு (Project) காணப்படுகிறது. The corsage project – co founded by former Danforth Collegiate & Technical Institute Educators – Rhone Sally & Carole Alkinson - இத்தகைய ஒரு அமைப்பு வசதி குறைந்த பிள்ளைகளுக்கு ஆடை அலங்காரம் சம்பந்தமான உதவிகளை வழங்குவதற்கு அவர்களை கல்விச் சபையைச் சார்ந்த ஆசிரியர்கள், அல்லது வழிகாட்டி ஆலோசகர்கள் பரிந்துரைத்தல் வேண்டும் (Referrals) Children's Aid Foundation உம் பரிந்துரைக்கலாம். குடும்பப் பிரச்சனைகளை பாடசாலைக்கு தெரியப்படுத்த விரும்பாத மாணவர்களுக்கு இது உதவியாக அமையும்.

°Prom Night என்பது மாணவர்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு இரவு. இது எங்கள் நாட்டு (Advanced level Annual Dinner) க.பொ.த. உயர்வகுப்பு வருடாந்த இரவுக்கு ஒப்பானதாகும். இன்றும் எம்மில் பலர் அந்த நாளை நினைத்துப் பார்ப்பதுண்டு. பல மாணவர்களின் காதல் அன்றுதான் அரங்கேறி அம்பலத்துக்கு வந்ததுண்டு. எமது கலாசாரத்தில் மிகவும் அமைதியாகவும், இரகசியமாகவும் இவை நடைபெற்றன. இந்த நாட்டில் காணப்படும் அத்த சுதந்திரமும், பொருளாதார வசதியும், சமூக விழுமியங்களும், துணிச்சலும் மாணவர்களை Prom Night ஐ Promposal Night ஆக மாற்றியமைக்க வைத்துள்ளது. இதில் ஒருவிதமான தவறுமில்லை.



'சிந்தனைப் பூக்கள்' எஸ். பத்மநாதன்

மனமே! நலமா?

22

மனம் பரிணாம வளர்ச்சியின் அற்புதம். உன்னை அறி, எது நல்லது என்று அறி, எப்போது நிற்க வேண்டுமென்பதை உணர் என்பதே இதன் அடிப்படைத் தத்துவம். மனம் என்பது மூளை, நரம்பு மண்டலங்கள், ஐம்புலன்கள் மூலம் தகவல் பெறுகிறது. மனமே எல்லா இயக்கங்களையும் கட்டுப்பாடு செய்கிறது. எனவே, மனதினை பதினோராவது புலன் என்கிறார்கள்.

மனம் உணர்கிறது, செயல்படுகிறது, தகவலை சேர்த்து பாகுபாடு செய்கிறது கணினியில் உள்ள CPU போல், புற உலகோடு தொடர்பு கொண்ட வண்ணம் உள்ளது. மனம் என்னும் இயக்கம் மூலம் இசை வல்லமை, கணித மேதைத்துவம், தொழில்திறன், வரையும் திறன் என வேறுபட வைக்கிறது. திறமைப் பயிற்சியின் மூலம் எவரும் முன்னேறலாம் எனினும் அந்தந்தத் துறையில் பிரகாசிப்பவர்கள் சிலராகவே இருப்பார்கள். இந்தத் திறமைகள் மூளையில் உள்ளன. விபத்துகள், தலையில் அடிபடுதல், நோய், மூப்பு ஆகியவற்றால் திறமைகள் பழுதடையவே மனமும் இறந்து விடுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக மனம் சாமர்த்தியமானது. குரங்குபோல் சிந்தனை-விட்டு சிந்தனைகள் தாவிக் கொண்டேயிருக்கும். இந்த சிந்தனை சொந்தமானது, புறநோக்கு உள்ளது, சுறுசுறுப்பானது, அழிந்து போகக் கூடியது. எனவே, மனம் பாகுபாடு செய்து கொண்டேயிருக்கும்.

ஞாபகம் என்பது மனதின் ஒரு பகுதி. அனுபவங்கள், உணர்வுகள் ஞாபகத்தில் சேமிக்கப்பட்டு விழிப்புணர்வின் அங்கமாகின்றன. இதன் மூலம் நாம் தேர்வுகள் செய்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிறமே பிடிக்கும். இந்த விருப்பத்தினை மனமே செய்கிறது. மனதின் ஞாபகம் இல்லாதுவிடில் சக்தி இழந்து விடும். ஞாபகத்தில் உள்ள ஒரு சரியான நிறத்தைத் தெரிவு செய்கிறது. ஒரு குழந்தை கூட ஒரு தடவை நெருப்பில் சுட்டுக் கொண்டால் அடுத்த முறை தொடாது.

நல்ல நடத்தை, கெட்ட நடத்தை இரண்டுமே சிந்தனையைப் பொறுத்தது. சிந்திக்கும் விதத்தைப் புரிந்து கொண்டால் மனவியலின் இரகசியங்கள் தெரியவரும். இம்மாதிரியான அறிதல், புரிதல் மூலம் நம்முடைய விடுதலையின் கதவுகள் திறக்கும். மாயையின் திரை விலகி, தெளிவு கிடைத்து விடுகிறது.

உடல் நோய்வாய்ப்படுவதுபோல் மனமும் நோய்வாய்ப்படலாம். சுயம் என்பதும் அதுபோலவே. இன்று மனித இனம் பெரியளவில் அகந்தை (Ego) என்றும், தன் ஆணவ தன்மையை சுமந்து கொண்டுள்ளது. என் வெற்றி, என் மனைவி, நான், நான் என்றெல்லாம் அலைகிறது. 'நான்' என்ற வடிவமே எஞ்சுகிறது. ஆழமான மூலத்திலிருந்தே இது வருகிறது. இந்த மூலத்தை மனித இனமும் நம்பி வந்துள்ளது. உண்மையில் நம் கடந்த காலத்தின் ஓட்டுமொத்தமான சேர்க்கை இனமை, வாங்கிய பட்டம், சேர்த்த பணம் என்பது தான் அகந்தையின் பட்டியல்.

மனம் என்பது கட்டுப்பாட்டிலிருந்தால் அகந்தையும் அது மாதிரியே கட்டுப்படும். விழிப்புணர்வு மென்மையானதாகவும் அறிவு கூர்மையானதாகவும் மாறும். ஒரு மாளிகையில் பல அறைகள் இருந்தாலும் நாம் ஒரு அறையில் இருக்கிறோம். மனத்திலோ, ஞாபகத்திலோ, யோசனையிலோ, ஏதாவது ஒரு மூலையில்தான் இருக்கிறோம்.●

கோடையில் வெப்பம் அதிகமாக இருக்கும்!

இந்த வருடக் கோடைகாலத்தின்போது கனடாவின் அதிகமான பகுதிகளில் வெப்பம் அதிகமாகவிருக்கும் என்று அமெரிக்க காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. ஆனாலும், ஒன்றாறியோ மாகாணத்தில் வழமைபோல வெப்பமிருக்குமெனவும் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

உலகளாவிய தந்தையர் தினம்

உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படும் தந்தையர் தினம் இந்த மாதம் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை. மேற்குலகில் ஆரம்பமான தந்தையர் தினக் கொண்டாட்ட பண்பாடு, ஆசிய சமூகத்தவரிடையேயும் இப்போது வேகமாகப் பரவியுள்ளதைக் காணலாம்.

ஆடி அமாவாசை தினம் அடுத்த மாதம் 18ஆம் திகதி

இந்துக்களால் அனுஷ்டிக்கப்படும் ஆடி அமாவாசை விரத நாள் அடுத்த (ஐஸ்) மாதம் 18ஆம் திகதி புதன்கிழமையாகும். தந்தையை இழந்தவர்கள் இந்நாளில் ஆலயங்களுக்குச் சென்று எள்ளுத் தர்ப்பணம் செய்து, விரதம் மேற்கொள்வர். கனடாவில் பல ஆலயங்களில் அன்றைய தினம் வருடாந்த மகோற்சவ தீர்த்தத் திருவிழா நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ரிரிஸி சாரதிகளுக்கு கடும் எச்சரிக்கை

கடமையிலிருக்கும் நேரத்தில் ஒழுக்கக்குறைவாக நடக்கும் ரொறன்ரோ பொதுப்போக்குவரத்துச் சேவை (ரிரிஸி) சாரதிகளுக்கு, அதன் தலைமைப்பீடம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சாரதிகள் தொடர்பான பல செய்திகளை அதற்கான ஆதார ஒளிப்படங்களுடன் பயணிகளும் பொதுமக்களும் வெளிக்கொணர்ந்ததன் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமூக காப்புறுதி (SIN) பிளாஸ்டிக் அட்டைக்கு விரைவில் பிரியாவிடை

கனடியர்களுக்குரிய ஒரேயொரு சட்டபூர்வ அடையாளமாக இருந்து வரும் சமூக காப்புறுதி இலக்க அட்டையை (Social Insurance Number - SIN) ரத்துச் செய்யும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. கனடாவில் பிறப்பவர்களுக்கும், குடிவரவாளர்களுக்கும் கட்டாயமானதாக இந்த அட்டையை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

அளவுக்கு மீறிய அல்லது தேவையற்ற செலவுகளைக் குறைக்க கனடிய அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக இதனை ரத்துச் செய்ய அரசு விரும்புகின்றது. அத்துடன், தற்போது அதிகரித்து வருகின்ற அடையாளத் திருட்டையும் இதனால் ஒழிக்கலாமென அரசாங்கம் நம்புகின்றது.

வங்கிக் கணக்கு ஆரம்பிப்பது, வேலைகளுக்கான புதிய விண்ணப்பம் செய்வது, மருத்துவக் காப்புறுதி பெறுவது, ஓய்வூதியம் பெறுவது போன்ற அனைத்துக்கும் இந்த அட்டையின் இலக்கமே முக்கியமானதாக இருந்து வருகின்றது. ஒவ்வொருவரது அட்டையின் இலக்கத் தொடரின் முதலாவது இலக்கம் அவர் கனடாவில் என்ன அந்தஸ்தில் (அகதியா, குடியுரிமை பெற்றவரா) இருக்கிறார் என்பதை அடையாளம் காட்டுவது. ஒருவருக்கு வழங்கப்படும் இலக்கம் அவர் இறந்த பின்னரும் வேறு எவருக்கும் வழங்கப்படுவதில்லை.

சமூக காப்புறுதி இலக்கம் கொண்ட பிளாஸ்டிக் அட்டையை நிறுத்துவதன் மூலம் வருடத்துக்கு பதினைந்து லட்சம் டாலரை மீதப்படுத்த முடியுமென்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. எனவே அட்டைகளை வழங்காமல், குறிப்பிட்ட ஆளுக்கு அவருடைய சமூகக் காப்புறுதி இலக்கத்தை அந்தரங்கத் தபால் மூலம் வழங்க உத்தேசிக்கப்படுகின்றது.

சமூக காப்புறுதி இலக்க பிளாஸ்டிக் அட்டையை ரத்துச் செய்தாலும், ஒவ்வொருவருக்கும் தனித்தனியான ஒரு இலக்கம் வழங்கும் முறையில் எந்த மாற்றமுமிருக்காது.



அ. முத்துலிங்கம்

அரசின் பள்ளிக்கூடம்

எத்தனை முறை சொன்னாலும் என் மகனைத் திருத்த முடியாது. அவனுக்கு எட்டு வயது, மகளுக்கு நானூ. அவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். இவன் எசமானன், அவள் வேலைக்காரி. இவன் மேசையிலிருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான். வேலைக்காரி வீடு கூட்டினாள்.

பின்னர் சமையல் அறையை சுத்தமாக்கினாள். இவன் வயிறார சாப்பிட்டுவிட்டு கதிரையை பின்னாலே தள்ளிவிட்டு எழுந்து சென்றான். அவள் கோப்பையை கழுவினாள்.

அடுத்த விளையாட்டு. இவன் பள்ளிக்கூட ஆசிரியன். அவன் அடியும் திட்டும் வாங்கும் மாணவி.

இவன் ரயிலை ஓட்டும் எஞ்சின் டிரைவர், அவன் கரி அள்ளிப்போடும் ஊழியன்.

இவன் கம்பனி மனேஜர். அவன் கைகட்டி நிற்கும் சேவகி.

நானும் சொல்லிச் சொல்லி அலுத்துவிட்டேன். அவன் ஒரு முறை ராணியாக இருக்கலாம். நீ காவல்காரனாக வேடம் போட்டு விளையாடலாம். அவன் சரி அப்பா என்பான், ஆனால் நடைமுறைக்கு வராது.

மகளிடம் சொல்வேன் நீ சம உரிமையை விட்டுக்கொடுக்கக் கூடாது என்று. அவள் அது என்னவென்று கேட்பாள். அவளுக்குப் பயம். அண்ணன் தன்னை விளையாட்டில் சேர்க்காமல் விட்டுவிடுவானோ என்று. அவனோடு விளையாடுவதற்காக அவன் என்னவும் செய்யத் தயாராக இருந்தான்.

அவர்கள் இருவரையும் உட்காரவைத்து மகாபாரதம் கதை சொன்னேன். அவன் சிரிக்கும் இடங்களில் அவளும் சிரித்தாள். அவன் பாதியில் எழும்பி நின்று அம்பு விட்டால், அவளும் விட்டாள்.

அருச்சுனனுடைய வில்லின் பெயர் காண்டிபம் என்றேன். அங்கேதான் பிரச்சினை முளைத்தது. மகன் சிரிக்கத் தொடங்கினான். மகளும் சிரித்தாள். 'நாங்கள் வளர்க்கும் மாடு, நாய், பூனைக்கு பெயர் வைப்போம். யாராவது வில்லுக்கு பெயர் வைப்பார்களா?'

'அந்தக் காலத்து அரசர்கள் வைத்தார்கள்.'

'காண்டிபம் என்று கூப்பிட்டவுடன் வில் ஓடிவருமா?' என்றான். விழுந்து விழுந்து சிரித்தான். அவனிலும் கூட மகன் சிரித்தான். மகாபாரதம் கதை நிறுத்திவைக்கப்பட்டது.

அடுத்தநாள் திங்கட்கிழமை காலை. மகன் அறையில் சத்தம் வந்துகொண்டிருந்தது. எட்டிப் பார்த்தேன். கால்களை அகட்டி வைத்து இரண்டு இடுப்பிலும் கை வைத்துக்கொண்டு மகன் நின்றான். மகளின் உடம்பு குளிரில் நடுங்குவதுபோல ஆடிக்கொண்டிருந்தது.

'பாசுபதம் எங்கே?' என்றான் மகன். மகள் பென்சிலை எடுத்துவந்து நீட்டினாள். 'சுதர்சனம்?'

அழிப்பரை எடுத்துக்கொடுத்தாள்.

'பாஞ்சசன்யம்?'

மகன் ஒருகணம் திகைத்து நின்று பின்னர் எல்லா திசைகளிலும் ஓடினான். நினைவு வந்துவிட்டது. அவனுடைய கொப்பியை எடுத்து சுருட்டி வாயில் வைத்து ஊ என்று ஊதிக் கொடுத்தான்.

'காண்டிபம், காண்டிபம் எங்கே?' என்று கத்தினான் மகன். அவன் கோபமாக நின்றான். இலை துடிப்பதுபோல மகளின் கைகள் நடுங்கின.

ரூலர் தடியை எடுத்து குனிந்தபடி நீட்டினாள்.

மன்னர் பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்டுவிட்டார். ●



எஸ். ஜெகதீசனின் பத்தாம் பக்கம்

சுவையுட்டும் செய்தி



ஆரோக்கியமாகவுள்ள உங்கள் முன்பாக காலை உணவிற்காக கொழுப்பு குறைந்த தயிரும் (low-fat yogurt) சொக்கலேட் கேக்கும் (chocolate cake) அடுத்த முறை வைக்கப்பட்டால் எதனை தெரிவு செய்வீர்கள்?

சொக்கலேட் கேக் எல்லாம் சின்னப்பிள்ளைகளின் சமாசாரம் என மனது உடனடியாகவே புறந்தள்ளும் தீர்மானத்தை நிறைவேற்ற, விரும்பியோ விரும்பாமலோ கண்கள் அக்கம் பக்கம் சுழல, தன்னிச்சையாகவே கரங்கள் தயிர் உள்ள பக்கம் நீளும். அப்படித்தானே?

ஆனால் எடை குறைப்புக்கு (lose weight) உசிதமானது சொக்கலேட் கேக் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

காலை உணவாக இனிப்பு வகைகளை உட்கொள்ளும் ஆரோக்கியசாலிகள் உடம்பு அன்றைய தினம் முழுவதையும் மிகவும் சுறுசுறுப்பானதாகவும் இனிமையானதாகவும் இயங்குவது சோதனை மூலம் நிரூபணமாகியுள்ளது.

குழந்தைகள் துருதுருவென்றிருப்பது இதனாலேயே என்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

அதனால் எடை குறைப்புக்கு ஏற்றதாக இதுவரை கொழுப்பு சக்தி குறைந்த தயிரை காலையில் உட்கொள்ளும் வழக்கம் கொண்ட பலர் தற்பொழுது சொக்கலேட் கேக்கை நாடுவது வேகமாக அதிகரிப்பது இனிக்கும் ஓர் உண்மையாகும்.

புரதச்சத்துள்ள காலை உணவுடன் செக்கலேட் அல்லது குக்கீஸ் (cookies) உண்பவர்கள் கூட இனிமையாகவே அன்றைய பொழுது அமைவதுடன் நான் முழுவதும் இனிப்புக்கான வேட்கையும் தொடர்வதாக அபிப்பிராயம் கொண்டுள்ளனர்.

நீரழிவு (diabetics) நோயற்ற பருமனான (obese) வளர்ந்த 193 பேரை இரு குழுக்களாகப் பிரித்து மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். ஒரு குழுவினர் 300 கலோரிகளுடன் (calories) கொழுப்பு சத்து குறைக்கும் காலை உணவை உட்கொண்டனர்.

அடுத்த குழுவினர் 600 கலோரிகளுள்ள காலை உணவையும் சிறிது சொக்கலேட்டையும் உட்கொண்டனர்.

32 வார காலம் நீடித்த இந்த ஆய்வின் நடுப்பகுதியில் சராசரியாக 33 இறாத்தல் எடை குறைப்பை ஒவ்வொருவரும் இரு குழுக்களிலும் அடைந்திருந்தாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் ஆச்சரியமளிக்கும் விதத்தில் ஆராய்ச்சி முடிவில் கொழுப்புசத்து குறைவாக உள்ள உணவை உட்கொண்டவர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக 22 இறாத்தல் அதிகரித்திருந்தனர். உணவுடன் சொக்கலேட் உட்கொண்ட குழுவினர் ஒவ்வொருவரும் சராசரியாக 15 இறாத்தல் மேலதிகமாக இழந்திருந்தனர்.

தினந்தோறும் ஒரே அளவுள்ள கலோரிகள் உள்ள உணவினை இரு குழுக்களும் உட்கொண்டிருந்தும் திருப்தியின்மையும் பற்றாக்குறையும் ஏற்பட்டதாக முதலாவது குழுவின் ஏகோபித்த கருத்தாகவிருந்தது.

அத்துடன் இனிப்பான உணவிற்காக வாயுறியதாகவும் அதனால் தமது உணவுக் கட்டுப்பாட்டை சிறிதளவு மீறலாமோ என உணர்ந்ததாகவும் தெரிவித்தனர்.

சொக்கலேட் உண்ட குழு எடை குறைப்பில் வெற்றியீட்டியதாவும் ஆரோக்கியமான அனைவருக்கும் அது தகுந்த பலனளிக்கும் எனவும் அந்த மருத்துவ நிபுணர்கள் குழு சிபார்சு செய்கின்றது.

1764 ம் ஆண்டு ஜேம்ஸ் பேக்கர் என்பவர்தான் முதன் முதல் சொக்கலேட் கேக்கை தயாரித்ததாக வாசிப்பவர்களுக்கு இன்றும் சுவையுட்டுகின்றார்.

பாரம்பரியமான செக்கலேட் கேக், சொக்கலேட் படலம் பூசப்பட்ட கேக் என இரண்டுவகைதான் எம்மத்தியில் பிரபலம். வேறு வகை சொக்கலேட் கேக் பாவனையில் உண்டா?

'தமிழர் தகவல்' விருது பெற்ற யாழ் கேக்ஹவுஸ் திருமதி சந்திரா தம்பி ராஜாவிடம் கேட்டுப்பார்த்தேன்.

Black Forest cake , Chocolate souffle cake, Devil's food cake, Ding Dong, Flourless chocolate cake, Fudge cake, Garash cake, German chocolate cake, Joffe cake, Molten chocolate cake, Red velvet cake, Sachertorte, Snowball cake என விதம் விதமாக சொக்கலேட் கேக் வகைகள் உண்டு என சொக்க வைத்தார்.

கொஞ்சம் பொறுங்கள். அவசரமாக சொக்கலேட் கேக் வாங்குவதற்கு கடைக்கு ஒருவதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதோ அல்லது மார்ச் மாதம் வெளிவந்த (steroids) என்ற சஞ்சிகையில் உள்ள (That's Sweet!) கட்டுரையை வாசிப்பதோ உங்கள் நலனுக்கு மேலும் இனிப்புச் சேர்க்கலாம். ●

பேராசிரியர் கா. சிவத்தம்பி நினைவரங்கு



பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் எண்பதாவது அகவை ஆரம்பம் மற்றும் முதலாவது நினைவு தினம் ஆகியவற்றை ஒட்டியதாக அமைந்த நினைவரங்கு கடந்த மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஸ்காப்பரோ சிவிக் சென்டரில் நடைபெற்றது. எழுத்தாளர்கள் கனடா மூர்த்தி மற்றும் க. நவம் ஆகியோர் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். நடன ஆசிரியை கலைமாமணி மாலினி பரராஜசிங்கம் தமது மாணவியர் இருவருடன் சேர்ந்து பாரதி பாடலுக்கு அபிநயம் வழங்கி வித்தியாசமான முறையில் தமிழ் வாழ்த்து வழங்கினர். ஆசிரியை திருமதி முருகையா தலைமையில் ஐவர் மங்கல் விளக்கேற்றினர். பேராசிரியர் சிவத்தம்பியின் பிரதான பணித்தலமான யாழ். பல்கலைக் கழகத்தில் சமகாலத்தில் பணியாற்றிய பேராசிரியர் ஜோசப் சந்திரகாந்தன் சிறப்புரை நிகழ்த்தினார். க. நவத்தின் தயாரிப்பில் தர்ஷினி, சிறீறஞ்சினி ஆகியோர் சேர்ந்து பங்கேற்ற 'உரைமொழிவு' இடம்பெற்றது. கனடா மூர்த்தியின் தயாரிப்பிலான, 'சிவாஜி - ஒரு பண்பாட்டியற் குறிப்பு, மற்றும் 'ஜெயகாந்தன் என்ற உலகப் பொதுமனிதன்' ஆகிய இரண்டு ஆவணப் படங்கள் இங்கு சிறப்பாகக் காண்பிக்கப்பட்டன. இரண்டு ஆவணப் படங்களிலும் பேராசிரியர் சிவத்தம்பி பங்கேற்று கருத்துரை வழங்கியிருப்பதால் அவரை நேரடியாகத் தரிசிப்பதான உணர்வு மேலோங்கி இந்த நிகழ்ச்சி பலரதும் பாராட்டைப் பெற்றது. மூர்த்தியின் காலத்தால் அழியாத முயற்சி பாராட்டுக்குரியது. தெல்லிப்பளை மகாஜன கல்லூரி முன்னாள் அதிபர் பொ. கனகசபாபதி தலைமையில் இவ்வைபவம் இடம்பெற்றது. பேராசிரியர் ஜோசப் சந்திரகாந்தன் நிகழ்த்திய சிறப்புரையில் முதற் பகுதி கட்டுரை வடிவில் 13ஆம் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.



பொன்னையா விவேகானந்தன்

பயனில்

மூப்பிற் பல் சான்றீரே

24

நரிவொருத்தலையார் என்பது அப்புலவரின் பெயர். ஆழ்ந்த புலமையுள்ளம் கொண்டவர். எதிர்ப்படும் இன்பம் துன்பம் இரண்டையும் நுணுகி ஆய்ந்து காட்சியாக்கும் தனித்துவம் இவருக்குரியது. அவ்வப்போது சமூகக் குறைபாடுகளையும் இவர் சாடத் தவறியதில்லை.

இவர் காலத்தில் வாழ்ந்த சில புலவோர் பரிசில் பெறுவதற்காக மட்டுமே பாடிக்கொண்டிருந்தனர். வேறு சிலர் பெரிதும் சமுதாயப் பயன் தராத அகத்துறையில் தமது புலமையை வெளிப்படுத்தினர். இன்னும் சிலர் வேந்தரிடையே மெல்லப்பகை மூட்டிக் குளிர்காய்ந்து வயிறு வளர்த்தனர். சான்றோர் எனத் தம்மைக் கூறிக்கொண்ட இத்தகைய மூத்தோர் செயல் நரிவொருத்தலையாருக்கு எரிச்சலையூட்டியது.

தம்மை அறிவு கொண்டோராகக் காட்டிக் கொள்பவர் இந்த மூத்தோர். இளையோருக்குத் தகுந்த வழிகாட்ட வேண்டிய பொறுப்புமிக்கவர்கள். சமுதாயத் தவறுகளைச் சுட்டிக்காட்டி மக்களை வழி நடத்துவதற்குரியவர்கள். நரை மிக்க முடி கொண்ட இவர்களின் வாழ்வு அனுபவமே ஏனையோருக்கு நல்ல பாடமாக அமையவல்லது. ஆயினும் இத்தகைய மூத்தோர் தன்னல நோக்கோடு செயற்படுகின்றார்களே என்ற புலவரின் ஆதங்கம் போற்றுதலுக்குரிய பாடலாக உருவெடுத்தது.

பல்சான் றீரே பல் சான்றீரே
கயன்முள் என்ன நரைமுதிர் திரைகவுட்
பயனில் மூப்பிற் பல்சான் றீரே
கணிச்சிச் சுரம்படைக் கடுந்திற லொருவன்
பிணிக்குங்காலை யிரங்குவீர் மாதோ
நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமி னதுதான்
எல்லாரு முவப்ப தன்றியும்
நல்லாற்றுப் படுஉ நெறியுமா ரதுவே.

புறம் 195

பல்துறை ஆற்றல் மிக்கவர்களாக தம்மை அடையாளம் காட்டிக்கொள்கின்ற சான்றோரே!

கயல்மீனினது வெண்ணிற முள்ளைப் போன்ற நரை முதிர்ந்த கதுப்பினோடு, பயன்தராத முதுமையைக் கொண்ட பல்வகைக் குணங்களைக் கொண்ட சான்றோரே,

மழுவாகிய சூரிய படைக்கலத்தைக் கொண்டவனும், பெரும் வலிமை மிக்கவனுமாகிய காலன் தன் கயிற்றால் உங்களைக் கட்டிச் செல்லும் வேளையிலே, நீங்கள் பெரிதும் இரங்குவீர்கள். உங்கள் நிலைமைக்காக வருந்துவீர்கள்.

அவ்வாறு வருந்தாது செல்ல வேண்டுமாயின்,

நீங்கள் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும் என்பதில்லை. தீவினை தரக்கூடிய செயல்களையேனும் செய்யாதிருங்கள். அதுவே எல்லோருக்கும் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அது மட்டுமில்லாது உங்களை நல்ல நெறியில் வழிப்படுத்துவதாகவும் அமையும்.

புலவரின் சமுதாய நோக்குச் சார்ந்த குமுறலாக வெளிப்படுகின்றது இந்தச் செய்யுள்.

சான்றோராகக் காட்டிக்கொள்பவர் நீங்கள். நன்மை தீமைகளை நன்கறிந்து நடக்கும் பக்குவம் உங்கள் வயதிற்குரியது. நீங்கள் காட்டக்கூடிய நல்வழிகளைப் பின்பற்றக் காத்திருக்கின்றனர் எம் மக்கள். ஆயினும் நல்லவை விடுத்து அல்லவை அல்லவா ஆற்றுகின்றீர்கள். திருந்துங்கள். தவறின் காலன் வரும் காலத்தில் வருந்துவீர்கள் என எச்சரிக்கின்றார் நரிவொருத்தலையார்.

இருப்பைத் தக்க வைப்பதற்காக தாம் தோன்றிய குலத்தையே விலைபேசும் கயவர் எக்காலத்தும் இருப்பர் இக்காலத்தைப் போல.

அக்காலத்தைப் போல எக்காலத்திற்கும், பொருந்துகின்றது நரிவொருத்தலையார் செய்யுள். ●

எம்மைச் சுற்றி நடப்பவைகளிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட சில சம்பவங்களைக் காய்தல் உவத்தலின்றி எழுதும் இந்தப் பத்தி (column). அவ்வப்போது வெளிவரும். கண்டவை, கேட்டவை, நடந்தவையே இதன் மூலாதாரம். ஒருவகையில் பார்த்தால் இதுவும் கூட தகவல்தான்.

விசா கார்ட், மாஸ்டர் கார்ட் இவரால் ஏற்கப்படும்!

“கனடாவில் ஒரு கணினியும் சில தமிழ் எழுத்துகளும் இருந்தால் எவரும் பத்திரிகை ஆசிரியராகிவிடலாம்” என்று மறைந்த ஈழத்துப் பூரடனார் ஒரு தடவை சொல்லியிருந்தார்.

அதுபோல, ‘ரிம் ஹோட்டன்ஸ்’ கப் இருந்தால் போதும், யாரும் எங்கு நின்று ‘any change’ என்று பாட்டுப்படி பிச்சை எடுத்து வாழலாம்.

ஆனால், 401 பெருந்தெரு கிழக்கு வழி மார்க்கத்துடன் சந்திக்குமிடத்தில் பகல் வேளையில் காணப்படும் பிச்சைக்காரர் சற்று வித்தியாசமானவர். இவர் எதுவும் பேசமாட்டார். கழுத்தில் ஒரு மட்டை தொங்கும்.

Visa cards and Master cards accepted (விசா மற்றும் மாஸ்டர் கார்ட்டுகள் ஏற்கப்படும்) என்று அதில் எழுதப்பட்டுள்ளது. நல்ல ‘பச்சையுள்ள பிச்சைக்காரர் போலும்.

காசில்பிரான்புளோர் சந்திப்பில் ஒரு பிச்சைக்காரர் மின்சக்கர நாற்காலியில் அங்குமிங்குமாக ஓடியவாறு பிச்சை எடுப்பதைத் திணறும் பார்க்கலாம்.

அண்மையில் ஒரு பிச்சைக்காரர் வீதியில் இறந்து கிடந்தபோது, அவரது தோற்றைகளுக்குள்ளிருந்து பல்லாயிரம் டாலர்கள் மீட்கப்பட்டது. வட்டிக்குப் பணம் கொடுக்கும் பணக்காரர் இவர்!

வியாழனுக்குப் பயந்து அரசியல்வாதிகள் ஓட்டம்!

கடந்த மாதம் இடம்பெற்ற வியாழ மாற்றம் தொடர்பாகப் பல அச்சமுட்டும் தகவல்கள் காற்றில் பறக்கின்றன.

அமெரிக்க நகரமொன்றில் உலகின் பல பகுதிகளையும் சேர்ந்த நானூறுக்கும் அதிகமான சோதிடர்கள் கடந்த மாதம் கூடி ஒரு மாநாடு நடத்தியுள்ளனர். ஓபாமாவுக்கு காலம் கூடாதென சில சோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் ‘பெரிய தலை’கள் பிரபல சோதிடர்களை அழைத்து ரகசியமாக ஆலோசனை பெற்றதையடுத்து கவலை கொண்டுள்ளனர். அண்மையில் சிறை மீண்ட சரத் பொன்சேகா தொடர்ந்து உள்ளே இருந்திருந்தால் பாதுகாப்பாக இருந்திருப்பார் என முக்கிய சோதிடர்

இது எப்படி இருக்கு?

ஒருவர் கூறியதால் அனோமலா கலக்கமடைந்துள்ளார்.

“சரத் பொன்சேகாவை துக்கிலிடாமல் விடமாட்டேன்” என்று இரண்டாண்டுக்கு முன்னர் கோதபாய சொன்னதைச் சிலர் அவருக்கு நினைவூட்டியுள்ளனர்.

பாம்பின் காலைப் பாம்புதான் அறியும்!

அண்ணாநகர் ரமேஷ் சாதிக் பட்டஷா வரிசையில்....

இரு வருடங்களுக்கு முன்னர் வரை தமது தோழன்புள்ள உடன்பிறப்பாக அன்பு பாராட்டி வந்த அ. ராசா பிணையில் விடுதலையாகி வந்ததில் உள்ளூர் கருணாநிதிக்கு மகிழ்ச்சி இல்லை என்று அவரது நெருக்க வட்டாரங்கள் சொல்கின்றன.

மகள் கனிமொழி பிணையில் வெளியே வந்தபோது தி.மு.க வழங்கிய வரவேற்புசாரம்போல் ராசாவுக்கும் வழங்கப்படலாமென பலரும் எதிர்பார்த்தனர். அது நடக்கவில்லை.

அண்ணாநகர் ரமேஷ், சாதிக் பட்டஷா வழியில் அடுத்ததுத் தற்கொலை(?) செய்யப்போவது யார் என்று துண்டுப் பிரசுரங்கள் கேள்வி எழுப்புகின்றன.

ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது மேம்பால ஊழல் தலைதூக்கியவேளை அவரின் நண்பராகவிருந்த அண்ணாநகர் ரமேஷ் திடீரெனத் தற்கொலை (?) செய்தார். ராசா கைதானபோது கூட்டாளியான சாதிக் பட்டஷா தற்கொலை(?) செய்தார்.

இதனை வைத்தே அடுத்த தற்கொலை யார் என்று கேட்கின்றனர். இந்தத் தற்கொலைகளை எவரும் அவ்வாறு பார்த்தாமல், வேறுமாதிரியாகப் பார்ப்பதையே இது உணர்த்துகின்றது.

அமைச்சர் அழகிரி இவ்விடயத்தில் இயமகாதகப் பேர்வழி என்பது மதுரை அறிந்த விடயம். கருணாநிதி கூட்டத்துக்கு இது கைவந்த கலையாம்! எது...?

இறந்தவர் கண்விழித்தார்; மீண்டும் இறந்து போனார்

இறந்ததாக டாக்டரால் அறிவிக்கப்பட்ட பெண்ணுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்ற வேளையில், திடீரென அவர் கண் விழித்துக் கைகளை அசைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் கடந்த மாத முதல் வாரத்தில் இது நடைபெற்றது.

அவரை உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோது, அவர் மீண்டும் இறந்து விட்டதாக அங்கிருந்த டாக்டரால் தெரிவிக்கப்பட்டது.

முதன்முறை முச்சத்திணைலுக்காக கல்பனாவை (36) வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோது அவருக்குச் சரியாக சிகிச்சையளிக்காது அவசரப்பட்டு அவர் இறந்துவிட்டதாகக் கூறியதே இத்தனை பிரச்சனைக்கும் காரணம் என உறவினர்கள் கூறுகின்றனர்.

கனடா வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே

அமெரிக்காவிலும் கனடாவிலும் நடைபெறும் சில கலை நிகழ்ச்சிகளுக்காக தமிழகத்தின் முத்த கலைஞர் ஒருவர் இங்கு வந்துள்ளார்.

தினமும் காலையிலும், மதிய வேளையிலும் ஊரிலுள்ள மனைவி, பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், வயது போன தாயாருடன் தொலைபேசியில் நீண்ட நேரம் உரையாடும் கலைஞர் மகிழ்ச்சியாக இருப்பதாக வரவழைத்த வீட்டுக்காரர் கவலையோடு சொன்னார்.

“சென்னையிலிருக்கும்போது இப்படியெல்லாம் குடும்பத்தாருடன் அன்னியோன்யமாகக் கதைப்பதற்கு நேரமிருப்பதில்லை. கனடாவில் இருப்பதால் அதற்கு நேரம் கிடைத்துள்ளது” என்று கூறி வீட்டுக்காரரின் வயிற்றெரிச்சலை மேலும் கூட்டியுள்ளார் பெருங்கலைஞர்.

அதுசரி! ஓசியில் கிடைத்தால் எல்லாம் சிறப்பாகத்தான் இருக்கும்.

மாதம் முடிய தொலைபேசிக் கட்டணத்தைச் செலுத்தப்போவது யார்? நம்மட ஆள்தானே!

உதாசனன் உலா விருந்து

பேராசிரியர் அமுது யோசப் சந்திரகாந்தன் ரொறன்ரோ பல்கலைக் கழகம்



பேராசிரியர் சிவத்தம்பியின் பன்முக ஆளுமை

பேராசிரியர் சிவத்தம்பி நினைவரங்கம் மே 20ம் திகதி ஸ்காபறோவில் இடம்பெற்றவேளை நிகழ்த்தப்பட்ட சிறப்புரை

பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் எண்பதாவது அகவையின் நினைவாக இடம்பெறும் இந்நிகழ்விற்குத் தலைமை-வகிக்கும் எமது மதிப்புக்குரிய முன்னாள் அதிபர் (மகாஜனாக் கல்லூரி) திரு பொ. கனகசபாபதி அவர்களே, இந்நிகழ்வினை ஒருங்கமைத்த திரு. முர்த்தி, திரு நவம் அவர்களே, அவையோர்களே, அன்பர்களே உங்களனைவருக்கும் எனது பணிவான வணக்கம்.

பேராசிரியர் சிவத்தம்பியின் பன்முக ஆளுமையும் பல்துறைச் சங்கம் ஆய்வுமுறைகளும் எனும் தலைப்பில் யான் வழங்கும் இவ்வரையில் மூன்று விடயங்களை அழுத்திக்கூற விரும்புகிறேன். இவ் விடயங்கள் மூன்றும் பேராசிரியரின் பன்முக ஆளுமையையும் அவரது ஆய்வுப்பரப்பின் பலத்தையும், இன்னும் தற்காலத் தமிழியல் சார்ந்த அவரது தனித்துவப் பங்களிப்புகளையும் ஓரளவு இனங்கான உதவும் என நம்புகிறேன்.

முதலில் அவரது பன்முக ஆளுமையினதும், அவரது சமகாலத்தவரையும் விஞ்சிய மேதாவிலாசத்தினதும் சிறப்பியல்புகள் பற்றி சில குறிப்புகளை கூற விரும்புகிறேன். இரண்டாவதாக அவரது பல்துறைச் சங்கம் ஆய்வுநெறி பற்றியும் இவ்வாய்வுத்தளத்தினூடாகத் தமிழ் இலக்கியவுலகில் அவர் ஏற்படுத்திய புத்தாக்கம் (innovation) பற்றியும் ஒரு சில வார்த்தைகள் கூறியபின் மூன்றாவதாகத் தமிழின் தொன்மையைப் பற்றிப் பேசுதலிலும் பார்க்க அதன் தொடர்ச்சியைப் பற்றிய சிந்தனையும் செயலுமே அதிமுக்கியமானவை என்ற பேராசிரியர் சிவத்தம்பியின் கருத்துணர்வோடு மொழியின் வளர்ச்சிக்கு சொற்பெருக்கின் தேவை, அவசியம், முக்கியத்துவம் பற்றி சில சிந்தனைகளையும் உங்கள்முன் வைக்க ஆசிக்கிறேன்.

சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து கல்லூரி ஆசிரியராக, ஆங்கில, தமிழ், சிங்கள மொழிபெயர்ப்பாளராக, பல்கலைக்கழக விரிவுரையாளராக, வானொலி நாடக நடிகராக, நாடகவியல்- சினிமா சார்ந்த ஆய்வு விமர்சகராக, தமிழ் இலக்கிய

விமர்சகராக பல்கலைக் கழகப் பேராசிரியராக, முதுநிலைக்கல்விமாணவரின் ஆய்வு வழிகாட்டியாக, தன்னிடம் கற்றுப்பின் தன்னோடு பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் பேராசிரியர்களின் பிரியமுள்ள உரையாடல் நண்பனாக உறவாடிய பேராசிரியரின் பெருவாழ்வு அவரது ஆளுமையின் அகற்சிக்கும் ஆழத்திற்கும் சான்றாகும்.

இப்பேராளுமை ஈழத்துப் பல்கலைக்கழகங்களிலும் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் அவரது தமிழியல், மற்றும் தமிழ்ச் சமூகவியற் சிந்தனைச் செல்நெறிகள் போன்றவை மகத்தான வரவேற்புப் பெறவும் வழிசமைத்தன. சென்ற நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வு வளர்ச்சியில் பேராசிரியர் சிவத்தம்பியின் பன்முக ஆளுமை ஒரு தனிப்பெரும் வரலாற்றுக் குறியீடாக அமைந்துள்ளது என்பதில் கருத்து வேறுபாடில்லை.

1981ம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் கிறிஸ்தவ-இஸ்லாமிய நாகரிகத்துறைகளில் விரிவுரையாளராக நான் விண்ணப்பித்தபோது எனது நேர்முகப் பரிட்சைச்சபையின் ஆசான்களாக ஐவர் அமர்ந்திருந்தனர். நடுவிமர்ந்திருந்தவர் துணைவேந்தர் க. வித்தியானந்தன் அவருக்கு இருபுறமும் பேராசிரியர் சிவத்தம்பி, பேராசிரியர் கைலாசபதி இவர்களுக்கருகில் பேராசிரியர் கா. இந்திரபாலா மற்றும் பேராசிரியர் கைலாசநாதக் குருக்களும் அங்கமர்ந்திருந்தனர். கிறிஸ்தவ இஸ்லாமிய நாகரிகத்துறையில் முதல் நிரந்தர விரிவுரையாளராக விண்ணப்பித்த எழுவரில் என்னை இவர்கள் தேர்ந்து கொண்ட அந்நாளிலேதான் முதல் முறையாகப் பேராசிரியர் சிவத்தம்பியை நேரடியாகக் காணும் வாய்ப்பைப் பேற்றேன். அதுவரை கேட்டதுண்டு கண்டதில்லை என்னும் அளவில்தான் அவரைப்பற்றி அறிந்திருந்தேன்.

அன்று தொடங்கிய அந்த இனிய அறிமுகமும் நட்புறவும் தொடர்ந்து முப்பது வருடங்களுக்கு மேலாக நீடித்தது. அவரது ஆளுமையின் தனிச்சிறப்புகளையும் தமிழியல் ஆய்வின் மேன்மைகளையும் அருகிலிருந்து அளவிடுவதற்கு இவ்வறவு ஆதார சூருதியாகவமைந்தது.

இன்று அவையிலிருக்கும் பேராசிரியர்கள் நா. சுப்பிரமணியன், இ. பாலசுந்தரம், பார்வதி கந்தசாமி மற்றும் சிவத்தம்பியின் இனிய நண்பர் பத்திரிகையாசிரியர் திரு. திருச்செல்வம் (தமிழர் தகவல்) போன்றவர்களுக்கு நான் குறிப்பிடும் இப்பன்முக ஆளுமை ஒரு வகையில் கூறியன கூறலாகவும் அமையலாம். ஏனெனில் இவர்களுடன் பேராசிரியர் கொண்டிருந்த அன்புறவினதும் அன்னயோன்னியத்தினதும் பாசம்நிறைந்த பரிமாணங்களை நான் ஓரளவு நேரடியாகவே உய்த்துணர்ந்திருக்கிறேன்.

இவர்களுடனும் இவர்களைப் போன்ற அவரது ஏனைய நண்பர்கள் எழுத்தாளர்களுடனும் மற்றும் படிப்பாளிகள், படைப்பாளிகளுடனும் அவர் கட்டற்ற தன்மையோடு மனம் திறந்து தமிழறிவுலகின் பல்வேறு தூலங்கள் பற்றி இனிமையாக இதமாக கலை இலக்கிய வேட்கையோடு உரையாடி மகிழ்ந்த பலபொழுதுகளை நான் உடனிருந்து உள்வாங்கியுள்ளேன்.

1980களிலும் 1990களிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சிரேஷ்டப்பொது அறையிலும், மல்லிகை இதழாசிரியர் டொமினிக் ஜீவாவின் மல்லிகைப் பந்தலிலும், யாழ்ப்பாண ஆயரின் விருந்தினர் மண்டபத்திலும், இராமநாதன் நுண்கலைக் கல்லூரி வளவிலும் திருநெல்வேலி தபாற்பெட்டிச் சந்தியில்

(31ம் பக்கம் வருக)



இரா. சம்பந்தன்

பயமும்
பயங்கரமும்

இராமாயணத்திலே மிகவும் பலசாலியான பாத்திரங்களில் வாலியும் ஒருவன். அவனை இராமன் மறைந்து நின்று கொன்றான் என்பது வரலாற்று விவாதப் பொருளாக இன்றும் எடுத்துப் பேசப் படுகின்றது.

வாலி என்றவுடனே பலரும் மறைந்து நின்று கொல்லப்பட்டது பற்றிய நினைப்புடனே நின்று விடுகின்றார்கள். ஆனால் வாலி என்ற பாத்திரம் மூலமாக கம்பன் பெயர் தெரியாத கொடிய ஆயுதம் ஒன்றைக் காட்டுகிறான்.

இராமனின் அம்பு வாலியைத் தாக்குகின்றது. எதிர்பாராத தாக்குதலால் வாலி நிலை குலைந்து கீழே விழுந்து விடுகிறான். மார்பில் ஏறிய ஆயுதம் மார்பைத் துளைத்துக் கொண்டு மறுபுறம் போக எத்தனிக்கின்றது.

எதிரியான தம்பியை கைவிட்டு தன் மார்பைத் துளைத்துக் கொண்டு ஓட நினைக்கும் ஏதோ ஒன்றை இறுக்கமாக அந்த மரண வேளையிலும் வாலியின் கைகள் பிடித்துக் கொள்கின்றன. வேதனை ஒரு புறம்! ஆனால் வாலிக்கு ஒரு சந்தேகம்! அம்பு போலத்தான் வந்து மார்பில் ஏறியிருக்கிறது. ஆனால் இது அம்பு அல்ல. என்ன இது? இதை நான் பார்க்க வேண்டும்!

கடைசி வரைக்கும் இந்த ஆயுதத்தை வில்லிலே இருந்து மட்டும் அனுப்பி இருக்க முடியாது. வில்லிலே எய்யக் கூடிய ஆயுதம் அல்ல இது. முனிவர்கள் மந்திரத்தால் அனுப்பி இருப்பார்களோ என்று நினைப்பான் வாலி. வந்து தாக்கிய ஆயுதத்திலே பற்கள் இருக்கின்றன. அவை நெஞ்சைக் கல்லுகின்றன. அதாவது தேங்காய் துருவுவது போல மார்பைத் துருவுகின்றன.

வில்லினால் தூர்ப்ப அரிது இவ் வெம் சரம் என வியக்கும் சொல்லினால் நெடு முனிவரோ தூண்டினார் என்னும் பல்லினால் பறிப்புறும் பலகாலும் தன் உரத்தைக் கல்லி ஆர்ப்பொடும் பறிக்கும் அப்பகழியைக் கண்டான்

படித்தவர்கள் பலர் அம்பு தன் பல்லினால் வாலி உடலைக் கல்லிற்று என்று பொருள் எடுக்காமல் வாலி தன் பல்லால் அம்பை வெளியே எடுக்கப் பார்த்தான் என்று பொருள் சொல்கிறார்கள். அது தவறு. வாலியைக் குரங்காகச் சித்தரிக்க பக்திமான்கள் சொல்லும் அறிவியலுக்கு அப்பாற்பட்ட உரைகள் பரவசத்தை மட்டுமே ஏற்படுத்த முடியும்! படிப்பினையைத் தந்துவிடாது!

கையாலும் கால்களாலும் வாலாலும் சுற்றிப் பிடித்து அந்த ஆயுதத்தை வெளியே இழுத்து எடுக்கிறான். தன் முயற்சியில் வென்று அந்த அம்பை வெளியே எடுத்து விடுகிறான். அதிலே இராமன் என்று அச்சிடப்பட்டுள்ளது.

இராமாயணத்திலே இராமன் செலுத்திய அம்பை யாரும் தடுத்து நிறுத்தியது கிடையாது. எந்தப்பாட்டாக இருந்தாலும் இராமன் அம்பு உடலைத் துளைத்துக் கொண்டு போயிற்று என்றுதான் கம்பன் முடிப்பான்.

கல்லொக்கும் நெஞ்சில்பட்டு அப்புறம் கழன்றுகல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளென்ப போயிற்றன்றே

என்று தடகை வதத்திலும் உயிர்ப்புகி புறம்பெயர்ந்து போயிற்றே இராகவன்தன் புனித வானி என்று

இராவணன் வதையிலும் கம்பன் சொல்வதை இதற்கு உதாரணம் காட்டலாம். ஆனால் எல்லோரையும் துளைத்த

இராமனின் அம்பு வாலி விடயத்தில் துளைத்துக் கொண்டு ஓட முடியவில்லை. வாலியின் கையிலே அகப்பட்டு விட்டது.

இது அந்த ஆயுதத்துக்கு ஏற்பட்ட முதல் தோல்வி. ஏனென்றால் அது வாலிக்குக் கிடைக்காமல் போயிருந்தால் தன்னைக் கொன்றவனைத் தெரியாமலே வாலி இறந்திருப்பான். ஆயுதம் பிடிபட்டு இராமன் பிடிபட்டான். எனவே இது இராவணன் முதலியோரைக் கொன்ற இராமனின் வழமையான ஆயுதம் அல்ல. இது முதலாவது சந்தேகம்!

இனித் தான் கைப்பற்றிய ஆயுதத்தை முறிக்கப் பார்க்கிறான் வாலி. முடியவில்லை. அம்பென்றால் முறிய வேண்டும். வாலியின் பலத்துக்கு. முறிப்பேன் என்னினும் முறிவது அன்று ஆம் என்றான் கம்பன். இது முறியாத அந்த ஆயுதத்தைப் பற்றிய இரண்டாவது சந்தேகம்!

அடுத்து வாலியால் தன் மார்பை விட்டு எடுக்கப்பட்ட ஆயுதம் அவன் இராமனோடு வாக்குவாதப்பட்டு சமாதானம் அடைந்து கைவிட்ட போது திரும்பவும் வாலியைத் துளைத்துக் கொண்டு போனது என்று முடிப்பான் கம்பன்.

வில்லிலே இருந்து செலுத்தப்பட்ட அம்புக்கு ஒரு வேகம் இருக்கும். அது வாலியால் பிடிக்கப்பட்டு விட்டால் அதன் வேகம் பூச்சியம் ஆகின்றது. பின்பு வாலியின் மார்பைத் துளைக்கும் வேகம் அந்த அம்புக்கு எங்கிருந்து வருகின்றது? இது மூன்றாவது சந்தேகம்!

வாலி வதம் முழுவதும் அம்பை எய்தது செலுத்தியது என்ற வார்த்தைகளைத் தவிர்ந்து ஏவியது என்கிறானே கம்பன் ஏன்? எய்வதற்கும் ஏவுவதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. எய்யப்படுவது இலக்கை அழிப்பது எய்தவன் திறமையால்! ஏவப்படுவது இலக்கை அழிப்பது கட்டளைக் கடமையால்!

எனவே மறைந்து நின்று ஏவியது முறிக்க முடியாமல் போனது பற்களால் சுற்றி மார்பைத் துளைத்தது வெளியே எடுக்கப்பட்டு திரும்பவும் தாக்குதல் நிகழ்த்தியது என்று பொருத்திப் பார்க்கும் போது இராமன் வாலி மீது தாக்குதல் நிகழ்த்தியது இன்றைய உலகின் செல் அல்லது லோஞ்சர் என்ற இரண்டில் ஒன்றாகவே இருக்க வேண்டும்! இது வில்லிலே இருந்து ஏவக் கூடியது அல்ல என்று வாலி சொல்வதற்கு அர்த்தம் உண்டு!

வாலிமேல் செலுத்தப்பட்ட ஆயுதம் தோள் வரைக்கும் நானோடு இழுக்கப்பட்டு ஏவப்பட்டதாம்! தோள் உறுத்து இராகவன் துரந்தான் என்று கம்பன் அறிவியலுக்கு கிட்ட வருகின்றான். ஆம்! இராமன் தோளிலே வைத்து தாக்கியிருக்கிறான்! தோளிலே வைத்துத் தாக்கும் ஆயுதங்கள் தானே இன்று பாவிக்கப்படுகின்றன! அறிஞர்களே இதை ஆய்வு செய்யுங்கள்!

வாலியைப் பற்றி அவன் வீரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு ஒரு வேளை தன் அம்பு அவனைத் துளைக்காது போனால் என்ற அச்சத்தில் இப்படிப்பட்ட கொடிய ஆயுதத்தை இராமன் செலுத்தியிருக்கிறான். அதை வாலி பிடித்தபோது அதன் தாக்குதல் பகுதி ஏதோ வாலியின் கைகளில் சிக்கி தாமதம் அடைந்திருக்கிறது. திரும்பவும் வாலி கை விட்டதும் அது வெடித்திருக்கின்றது. அப்படிக்கொள்வதே இன்றைய அறிவியலுக்குப் பொருந்தும்!

பயம் அதிகமாகும் போது பாவிக்கப்படும் ஆயுதங்களும் பயங்கரமானவையாக இருக்கும் என்பதற்கு வாலி வதம் மட்டுமல்ல முள்ளினாயக்கால் கூட ஒரு உதாரணமாகும்! ●

வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான் என்பது தமிழர் வரலாற்றில் மிக நீண்ட காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை, சிறுவயதிலிருந்து வாசனையில் ஆர்வம் காட்டிய பிள்ளைகள் - பின்னாளில் எவ்வளவு அதிகபட்ச வெற்றியைப் பெற்றார்கள் என்பதை அறிந்து வைத்திருக்கின்ற பல பெற்றோர்களிடம் கேட்டால் தெரியும்.

வாசனையில் ஆர்வமுள்ள அத்தனை பேரும் பெருந்தலைவர்களாக வந்ததில்லை என்றாலும், பெருந்தலைவர்களாக வந்த அத்தனை பேருமே வாசிப்பதில் அத்த ஆர்வம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்களென்ற உண்மையை ஆய்வுகள் சுட்டிக்காட்டவே செய்கின்றன.

இப்போது இதைப்பற்றி எழுதுவதற்குக் காரணம், அண்மையில் ஜென்கின்ஸ் என்ற ஆய்வு மையம் வெளியிட்ட கருத்துக் கணிப்பின்படி முடிவுகளே. ஜென்கின்ஸ் மையம் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், பெற்றோர், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசியல் அல்லது நிறுவனத் தலைவர்களின் பழக்கவழக்கங்களையும் ஆராய்ந்ததுடன், அவர்களது வெற்றி தோல்விக்குப் பின்னே இருந்திருக்கக்கூடிய அடிப்படைக் காரணங்களை விரிவாகக் கேட்டறிந்து வெளியிட்டுள்ள இந்தக் கணிப்பு, உலகளாவிய கல்வி மேம்பாட்டாளர்களைக் கதிகலங்க வைத்திருக்கிறது. தற்போதைய இலத்திரனியல் உலகில், அனைத்துத் தொடர்பாடல்களுமே மின்னியல், கணினி, இலத்திரனியல் என்று மாற்றமடைந்து உள்ளதால், 42 வீதமான உயர் கல்லூரி மாணவர்கள், தங்களது வாழ்வில் ஒரு புத்தகத்தைக் கூட தாங்களாக வாசித்திருக்க வாய்ப்பில்லாத குழல் உருவாகி வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

மேற்குலகில் காணப்படும் குழந்தை வளர்ப்பு பாரம்பரியத்தில், பிள்ளைகளுக்காக பெற்றோர் சில மழலை நூல்களை வாசிப்பதை நாம் அவதானிக்கலாம். ஒரு விதத்தில் பிள்ளைகளைத் தூங்க வைப்பதற்கான ஒரு கருவியாக இந்தப் புத்தக வாசிப்பைப் பெற்றோர் பயன்படுத்தினாலும், இதனுடாக பல்வேறு அறிவு, அனுபவம், வரலாற்றுத் தகவல்கள், தொழில்நுட்ப அல்லது ஆராய்ச்சித் தகவல்கள் என்று பலவற்றையும், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்ற, இலகுவாக உட்புகுத்தி, தூங்குகின்ற குழந்தையின் சிந்தனையைக்கூட அறிவோடு ஒன்றியதாக மாற்றி விடுகின்ற யுக்தியைக் காண்கிறோம்.



குயினர்ஸ் துரைசிங்கம்

வாசியுங்கள்! வாசியுங்கள்! குழந்தைகளையும் தூண்டுங்கள்!

நமது சமூகத்தைப் பொறுத்தவரை, இப்படி குழந்தைகளுக்கு பெற்றோர் புத்தகங்களை வாசித்துக் காட்டுகின்ற வழக்கு, பொதுவாக மிகவும் குறைவு என்பதை நாம் ஒப்புக் கொள்வோம்.

இதற்கு பல்வேறு முன்னாம் நிலைக் காரணிகளும் உள்ளன. எமது ஊரிலே, இப்படி பெற்றோர் பிள்ளைகளைத் தூங்க வைப்பதற்கு புத்தகம் வாசிப்பது என்பதற்கு ஏதுவான ஒரு சூழ்நிலை அங்கே இருக்கவில்லை. புத்தகங்களைப் பெறுவதற்கு இருந்த சிரமங்கள் ஒருபுறமிருக்க, பல வயதில் பிள்ளைகள் இருப்பதால் ஏராளம் வீட்டுப் பணிகளுடன் தாய்மார் அவதிப்படுவதும், வீட்டின் அத்தனை வேலைகளையும் தாமே செய்து முடிக்க வேண்டிய கட்டாய சூழலில், தந்தைமாருக்கு உழைத்து வீட்டிற்கு பணம் கொண்டு வருவது மட்டுமே ஒரே பணி போலவும், பிள்ளைகளைப் பார்ப்பது வளர்ப்பது கூட தாயின் பணியாகவும், எப்போதாவது தேவைப்பட்டாலும் உதைக்கவும் மிதிக்கவும் கண்டிக்கவும் தந்தையர் இருப்பது போலவும், பழக்கப்படுத்திக் கொள்ளப்பட்ட எழுதப்படாத விதியும் முக்கிய காரணமாக இருந்தது. இது தவிர, பிள்ளைகளுக்கு தினமும் வாசித்துத் தூங்கவைக்கும் அறிவுத்திறனுடன் இருக்காத பெற்றோரின் நிலைமையையும் கருத்தில் கொள்ளலாம்.

இந்த நாட்டில், வாசித்துத் தூங்க வைப்பதற்கான வாய்ப்பு வசதிகள் அதிகம் இருக்கின்றன. புத்தகங்கள் எத்தனை வேண்டுமென்றாலும் நூலகத்தில் பெற்றுக் கொள்ளலாம், அல்லது மிக மலிவு விலையில் பாவித்த அல்லது புதிய புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம். எனினும் இந்த நாட்டில் இருக்கின்ற மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால், மொழி ஆற்றல், ஆங்கிலத்தில்தான் பிள்ளைகளுக்கு வாசித்துக் காட்ட வேண்டும். பல பெற்றோருக்கு இது ஒரு பிரச்சனைதான். ஆங்கில அறிவு போதியளவு இருக்கின்ற பெற்றோர்கூட, பிள்ளைகளுக்கு புத்தகங்களை வாசிக்கும்போது, பிள்ளைகள் அதைக் கேட்பதிலும் ரசிப்பதிலும் காட்டும் ஆர்வத்தைவிட, பெற்றோரின் உச்சரிப்பில் எப்படியாவது பிழை கண்டுபிடித்து, அதையே ஒரு நகைச்சுவையாக்கி, ஓரிரு பக்கத்தை வாசித்த கையுடன் பெற்றோர் தாமாகவே 'கௌரவ' பின்வாங்கலை மேற்கொள்கின்ற சூழ்நிலையை குழந்தைகள் உருவாக்கி விடுகிறார்கள்.

ஆனால், இதை ஒரு காரணமாகப் பாவித்து, பிள்ளைகளின் வாசனையை நாம் மழுங்கடிக்க விடக்கூடாது.


மாற்று வழி என்ன? முதலில், பிள்ளைகளின் ஆர்வத்தையும் ரசனையையும் அறிந்துகொள்வது அவசியம். அவர்களுக்குப் பிடித்த விடயத்தோடு சம்பந்தப்பட்ட இலகுவான சிறிய புத்தகங்களை எடுத்துவந்து, ஒவ்வொருநாளும் குறிப்பிட்டளவு பக்கங்களை வாசிக்க உற்சாகமூட்டுவதும், தேவைப்பட்டால் கட்டாயப்படுத்துவதும் மிக மிக அவசியம். பிள்ளை ஸ்ரேசன், எக்ஸ் பொ(டி)கன்ஸ், வீ, 3 டி.எஸ். என்று ஏதாவது ஒரு வகையான இலத்திரனியல் விளையாட்டு சாதனத்தை நாம் எமது பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுத்தே இருக்கிறோம். இவற்றில் கை வைப்பதாக இருந்தால், இத்தனை பக்கங்களை வாசித்த பின்னரே அதைச் செய்யலாம் போன்ற ஏதாவது ஒரு யுக்தியைக் கையாண்டு, பிள்ளைகளை வாசிக்க வைப்பது அவசியம். வெளியே விளையாட அழைத்துச் செல்வதற்கு அல்லது அனுமதிப்பதற்கு முன்னர், இத்தனை பக்கங்களை வாசிப்பது அவசியம் என்ற ஒரு நிபந்தனை, நாளைடவில் வாசிப்பின் மீதான ஆர்வத்தை தாமாகவே வளர்க்க உதவும்.

ஜென்கின்ஸ் ஆய்வின் முடிவை வைத்து, கல்வியாளர் வட்டம் வெளியிட்டுள்ள அச்சமூட்டும் தகவல் என்னவென்றால், இப்போது வளரும் பிள்ளைகள், காலவோட்டத்தில், அதிகப் பிரசங்கித்தனமாகப் பேசும் ஆற்றலைப் பெற்றிருந்தாலும், வாசிக்கவும் எழுதவும் படிக்கவும் மிகவும் கஸ்டப்படும் ஒரு சமூகமாக மாற்றம் பெறும் என்றும், இதனால், இவர்கள் பெற்றோடுக்கப்போகும் அடுத்த பரம்பரையில் உருவாகின்ற குழந்தைகள், அறிவாற்றல் மங்கிப்போன சமூகமாக (22ம் பக்கம் வருக)



முருகவே பரமநாதன் (ஆழ்கடலான்)

நாலு முழமும் நலமுண்டும்



நம் மூதாதையரின் உடை, நடை, பாவனை, ஆடையணிகள் வெகுதூரம் மாற்றம் அடைந்துள்ளமை வெளிப்படலாம். நவீனம், நாகரிகம் என்ற பெயரில் நம் தொன்மைகள் மாறிவிட்டன. 'தொன்மை மறவோம்' என்பது தமிழ் மூதாட்டியின் திருவாக்கு. இந்த மாற்றங்களை உரைத்துப் பார்த்துத் தொன்மை விரும்பிகள், புதுமை விரும்பிகளென இனம் பிரித்தனர். பழமை என்றோர் அதிகாரம் வள்ளுவத்தில் இடம்பெற்றிருக்கிறது. இதற்கு எதிர்வார்த்தை புதுமை. முதுகுகளைப் பழசு என ஒருக்கணிக்க, ஒதுக்க முடியாது அன்றோ. மூதாதையரின் சிந்தனைகள், அற அறிவுரைகள், வாழ்வியற் தர்மங்கள் இன்று இன்றியமையாத வேண்டப்படுகிறது. அனுபவங்கள், ஆன்றவிந்து அடங்கிய கொள்கைகள், நடைமுறைகள், கட்டுப்பாடுகள், பரம்பரை பரம்பரையாய்ப் பேணப்பட்டு வந்தன. இத்தோரணையில் நம் வாழ்வோடும், வளத்தோடும் ஏன் வரலாற்றோடும் தொடர்புடையன. பழமை உதாரணமாக ஒரு பெண் குதுவானால், ஒரு மகளுக்கு விவாகம் பேசிச் செய்வதில் அனுசரிக்கும் கோட்பாடுகள் நடைமுறை ஒழுங்குகளை அறிய வயசான முதியோரையே நாட வேண்டியுள்ளது அன்றோ? இந்த மரபு வழியில் உடை பற்றி முதற்கண் மேலோட்டமாகப் பார்ப்போம்.

நம் பெற்றோர், அவர்களின் பெற்றோர் (தாய் தந்தையரின் உடுப்பைச் சுருக்கமாகப் பார்ப்போம். ஆண்கள் இடுப்பிலே நாலு (நான்கு) முழ வெள்ளை வேட்டி (கரை போட்டது, போடாதது) கட்டியிருப்பர். கௌபீனம் முக்கியம். இது குடல் இறக்கம் வராமற் பாதுகாக்கும். தோளிலே முண்டு (செட்டைத் துண்டு) சிறு சால்வை போடுவர். அதிலே சிறுகுறி இருக்கும். இனையோர் முதியோரைக் கண்டாற் சால்வையை எடுத்து மரியாதை செய்வர். இந்தச் சீருடை பற்றி (இறைவனின்) அப்பர் பாடிய ஓர் பாடலைப் பார்ப்போம்.

“ஆளான அடியவர்கட்கன் பந்தன்னை ஆனைந்தும் ஆடியை நான்அயம்புக்க தாளானைத் தன்னொப் பாரில்லாதானைச் சந்தனமும் குங்குமமும் சாந்தும் தோய்ந்த தோளானைத் தோளாத முத்தொம்பானை தூவெளுத்த கோவணத்தை அரையிலார்த்த கீளானைக் கீழ்வேளுர் ஆளுங்கோவைக் கேடிலியை நாடுமவர் கேடிலாரே” அப்பர் 6:58.1

யாழ்ப்பாணத்தார் நான்கு முழ வேட்டியும் - செட்டைத்துண்டும் (நலமுண்டு) அணிவதுபோலத் தமிழகத்தாரும் வேட்டியும் துண்டும் அணிவர். அவர்கள் எட்டு முழ வேட்டியை இரண்டாய் மடித்துக் கட்டுவர். இராஜாஜியில் இருந்து, காமராஜர் வரை, அண்ணாவிலிருந்து அடிமட்டத் தொழிலாளர்வரை அணிந்த உடை இதுதான். கதர் இயக்கம், சுதேசிய இயக்கம் வந்ததும் கதராடை பரமால், ஆறணியன் சால்வை வேட்டி நடைமுறைக்கானது. இவற்றோடு ஜிப்பாயும் அணிந்தனர்

(மேலங்கி யாழ்ப்பாணத்திலே தோட்டூட்டு நாஷனலே போட்டனர்). பல்கலைக்கழகப் பேராசிரியர்களில் இருந்து தமிழாசிரியர்வரை சீருடை அதுதான். இந்த நான்கு முழம் மாறி எட்டு முழ வேட்டி பாவனைக்கு வந்தது. யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம்வரை சேவையாற்றிய தமிழ் ஆசிரியர்கள் இடுப்பிலே எட்டு முழ வேட்டி, (கல்கி மொடல்) வெள்ளை நாஷனல், ஆறுமுழச் சால்வையணிந்து நெற்றியிலே சந்தனப் பொட்டும் போடுவர். இஃது வளர்ந்து ஜேர்வானியாய் மாறியது. இலண்டனிலிருந்து ஆயிரத்து எழுநூற்று மூன்று வேட்டியும், இருபத்திரண்டுக்கு இருபத்திரண்டு துணியும் இறக்குமதி செய்யப்பட்டது. பின்னர் புறா மார்க் (சீனா) வேட்டி வந்தது. பருத்தித்துணி, பட்டுவேட்டியாக மாறின. சேலம் வேட்டி மைசூர் பட்டு பிரபல்யமாயின. நார்ப்பட்டும் பாவனைக்கு வந்தது. இப்போது வகைவகையான நவீன தயாரிப்பில் பல வர்ண வேட்டிகளும், நூதன முறையில் தயாராகி எம்மண்ணிற் பாவனையானது. இவ்வண்ணமே வகைவகையான ஜேர்வானிகளை மக்கள் அணிவதைக் காண்கிறோம். சினிமாக் கலைஞர், தயாரிப்பாளர், நடிகர், சங்கீத மேதைகள், வாத்தியக்காரர் இம்மோஸ்தரிலே உடையணிகின்றனர். மங்களகரமான திருமண வைபவத்தில் தலைப்பாகை (உறுமால்) கட்டுவர். மாப்பிள்ளையும், தோழனும் தலைப்பாகை அணிவர். மாப்பிள்ளைக்கு தோழன் தலைப்பாகை வைப்பதும் ஒரு திருமணச் சடங்காகும். சேர், பொன், இராம-நாதனில் இருந்து சு. நடேசபிள்ளை வரை பாராளுமன்றத்துக்குத் தலைப்பாகை அணிந்தே சென்றனர். இதைக் கழற்றி மரியாதை செய்யத் தேவையில்லை. இன்று பொதுநோக்கில் இஃது மாறி, காற்சட்டையணிவதையே நாகரிகமாக நம் தமிழ்ச் சமுதாயம் கணிக்கிறது எனலாம்.

எம் தாய்க்குலம் பதினாறு முழச் சேலை கட்டி இறவுக்கை போட்டனர். பழைய பாட்டிகள் கச்சை, குறுக்குக் கட்டு அணிந்தனர். பதினாறு முழம் பன்னிரண்டு முழமாகி, இப்போ ஆறுமுழமாய் விட்டது. மைசூர் சாறி பங்களுர் சாறி, காஸ்மீர் சாறியும் பிரபல்யமானவை. மகளிர் இளம்பெண்கள் சேலையணிவதை நிறுத்தி, சுரிதார் வகையை அணிவதையே தம் ஃபாஷன் உடையாகக் கொள்வர். குஜராத் முறையிலும் உடையணிவர். பெண்ணை அலங்கரிப்பவர் இருக்கின்றனர். முன்னே யாழ்ப்பாணத்து மகளிர் கல்லூரிகளிற் கற்போர் தாவணி பாவாடை அணிவதைச் சீருடையாகவும் கொண்டனர். ஆண்மையிலே தமிழ்ப் பெண்கள் எப்படித் தம்முடைய ஆடையணிகளை உடுக்கின்றனர் என்பதை அறிமுகம் செய்ய முயன்றபோது எவருமே முன்வரவில்லை. காரணம் அது நாகரிகம் அன்று என்பது அவர்களின் கோட்பாடாகும். இரத்தினச் சுருக்கமாக நம் தாயக நடையுடை பாவனைகளைச் சொன்னோம். பதிவு செய்து பாதுகாப்பதற்காக ஆவணமாக்கும்.

இரக்கப் போகிலும் சிறக்கப்போ
ஆடைபாதி ஆட்பாதி
உடுத்தாரை உண்டிவினவுவார்இல் ●

இராகசங்கமம் 2012 இறுதிப்போட்டி Grand Finale of Raaga Sangamam

ரிவிஜ தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய இராகசங்கமம் 2012 இறுதிப்போட்டி கடந்த மாதம் 13ஆம் திகதி ஸ்காப்பரோ ஏஜின்கோர்ட் மண்டபத்தில் நடைபெற்றது. பல சுற்றுப் போட்டிகளிலிருந்து தெரிவான ஆறு இளையோர் சபையினர் முன்னிலையில் போட்டியிட்டனர். தாரினி சாம்பசிவம், சப்தவி பாஸ்கரன், அமுதேசர் சச்சிதானந்தம், ஐஸ்வர்யா சந்துரு, நீராஜ் ஸ்கந்தராஜா, சாகித்யா சிறீரஞ்சன் ஆகிய ஆறு இளங்கலைஞர்களும் சினிமாப்பாடல், கர்நாடக சங்கீதம் என இரு கற்றில் பாடினர். கலைமாணி நெய்வேலி சந்தானகோபாலன், ஷிலா பாரத், கலாநிதி வி. எஸ். அனந்தநாராயணன், கார்த்திக் இராமலிங்கம் ஆகியோர் நடுவர்களாக அமர்ந்திருந்தனர். ஒலியமைப்பு அடிக்கடி ஒத்துழைக்க மறுத்த நிலையிலும் போட்டியாளர்கள் தங்கள் குரல் வளத்தாலும் பலத்தாலும் நிகழ்வைச் சோபிக்க வைத்து முன்னெடுத்துச் சென்றனர். பார்வையாளர்களின் புள்ளிகள் மற்றும் நடுவர்களின் அபிப்பிராயம் ஆகியவைகளை இணைத்து வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்பட்டனர்.

முதலிடத்தை செல்வி ஐஸ்வர்யா சந்துரு தட்டிக்கொண்டார். வயலின், நடனம், வாய்ப்பாட்டு ஆகிய முக்கலைகளிலும் முன்னணியில் நிற்பவரான இவரது பரதநாட்டிய அரங்கேற்றம்



கடந்தாண்டு நடைபெற்றது. பிரபல நடன ஆசிரியர் நிறைஞ்சனா - சந்துரு தம்பதியரின் முத்த புதல்வி இவர். இரண்டாவது இடத்தை ஓட்டவாவில் கல்வி பயிலும் 13 வயது மாணவியான சப்தவி பாஸ்கரன் தமதாக்கினார். மூன்றாவது இடத்தை அமுதேசர் சச்சிதானந்தன் மற்றும் சக்தியா சிறீரஞ்சன் ஆகிய இருவரும் பெற்றுக்கொண்டனர். முதலிடத்தில் வந்த வெற்றியாளர் ஐஸ்வர்யாவுக்கு இரண்டாயிரம் டாலர்களும், இரண்டாயிரத்தில் வந்த சப்தவிக்கு ஆயிரம் டாலர்களும், மூன்றாவது இடத்தில் வந்த அமுதேசர் மற்றும் சக்தியா ஆகியோருக்கு தலா எழுநூற்றியைப்பது டாலர்களும் வழங்கப்பட்டது.

இராகசங்கமம் போட்டியின் அமைப்பாளராக ரிவிஜ நிறுவனத்தின் திரு. நாதன் சிறப்பாகக் கடமையாற்றினார். நிறைவேற்று இயக்குனர் பி. விக்கனேஸ்வரன் நிகழ்ச்சியின் நோக்கம்

பற்றி விளக்கமளித்து அனைவருக்கும் நன்றி கூறினார். வைபவத்தின் புரவலர்களான மூன்று வர்த்தக நிறுவனங்களினதும் அதிபர்கள் ஜெகன், குமார், விஜே ஆகியோர் மேடையில் வைத்து பரிசுகளை வழங்கி சிறப்புச் செய்தனர். கலைமாணி நெய்வேலி சந்தானகோபாலன் அவர்களின் சிறப்பு இசைக்கச்சேரியும் மேடையில் இடம்பெற்றது.

ஒளிப்படங்கள்: 'கணா' - நினைவுகள். கொம்



போர்க்குற்ற நாளை எவராலும் துக்க நாளாகக்



மே மாதம் 18ம் திகதி, ஸ்காபரோ சிவிக் சென்டர் அல்பேட் காம்பல் சதுக்கத்தில் முன்ளிவாய்க்கால் மூன்றாவதாண்டு நினைவான போர்க்குற்றநாள் நிகழ்வு இடம்பெற்றது. சதுக்கம் நிறையும் வண்ணம் பல்லாயிரக் கணக்கான மக்கள் உணர்வுடன் இதில் பங்குபற்றினர்.

இதனைக் குழப்பியடிக்கும் வகையில் நாடு கடந்த தமிழீழ அரசு என்னும் அமைப்பினர் போட்டியடிப்படையில் துக்கநாள் நிகழ்வை நடத்தினராயினும், அதனைப் புறக்கணித்த மக்கள் போர்க்குற்ற நாளில் பங்கேற்று அங்கீகாரம் வழங்கியதைக் காணமுடிந்தது.

கனடியத் தமிழர் தேசிய அவையால் ஏற்பாடு செய்யப்பட்ட போர்க்குற்ற நாள் நிகழ்வில் கனடாவின் ஆளும் கட்சி, எதிர் கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒன்றாறியோ மாகாண உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். யோக் சென்ரர் தொகுதியின் ஆளும் கட்சியான கொன்சவேற்றில் உறுப்பினர் மார்க் அட்லர், ஸ்காபரோ அஜின்கோட் தொகுதி லிபரல் பாராளுமன்ற உறுப்பினர் ஜிம் கரியானிஸ், ஸ்காபரோ றூஜ்றிவர் தொகுதி என்டிபி கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைசன், ரொறன்ரோ சென்ரர் தொகுதி லிபரல் ஒன்றாறியோ மாகாண உறுப்பினர் கிளன் முறே, பீச்சஸ் ஈஸ்யோக் தொகுதி என்டிபி கட்சி ஒன்றாறியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர் மைக்கல் புறா, ஒன்றாறியோ மாகாண என்டிபி கட்சித் தலைவர் நீதன் சண், மார்க்கம் ஏழாம் வட்டார கவுன்சிலர் லோகன் கணபதி மற்றும் ஊடகவிலாளர்கள் இளையோர் அமைப்பின் பிரதிநிதிகள் என பலர் உரையாற்றினர்.

நிகழ்வின் சிறப்பம்சமாக பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர் சிஃபெய்ன் மக்டொனாவும், உலகத் தமிழர் பேரவை தலைவர் அருட் தந்தை எஸ்.ஜே இம்மானுவல் அடிகளாரும் கலந்து சிறப்புரை ஆற்றினர்.

பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர் சிஃபெய்ன் மக்டொனா பிரித்தானியா பாராளுமன்றத்தின் தமிழர்களுக்கான விவகாரத்திற்கான அமைப்பின் உப தலைவர்.

மேலும் தென்னாபிரிக்க பாராளுமன்ற உறுப்பினர் தோழர் சிசா அவர்கள் தனது போர் குற்ற நாளுக்கான ஆதரவு செய்தியை அனுப்பி வைத்திருந்தார். மற்றும் கனடிய வெளிவிவகார அமைச்சர் ஜொன் பயர்ட், பல அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு செய்தியை தெரிவித்திருந்தனர்.

தமிழ்நாட்டிலிருந்து பழ நெடுமாறன், காசி ஆனந்தன், கவிஞர் அறிவுமதி, வைகோ, சத்தியராஜ் அவர்களும் ஆதரவு செய்தியை அனுப்பியிருந்தனர்.

வெள்ளிக்கிழமையன்று வேலை நாளாக இருந்தபோதும் வேலைக்கு விடுப்பெடுத்து பெருந்திரளான மக்கள் மாலை ஐந்து மணிக்கே திரள ஆரம்பித்துவிட்டனர்.

அதிகளவிலான மக்கள் கனடியத்தமிழ் தேசிய அவையினால் வழங்கப்பட்ட 'போர்க்குற்ற நாள்' இலட்சண குறிக்கப்பட்ட மேலங்கிகளை (T-shirt) அணிந்து வந்திருந்தனர். நிகழ்வுக்கு வந்திருந்த மக்களுக்கு வல்வெட்டி நலன்புரிச்சங்கத்தினரால் தேநீர் வழங்கப்பெற்றது.

கனடியத்தமிழர் தேசிய அவை மற்றும் தமிழ் இளையோர் அமைப்பின் தொண்டர்கள் இந்நிகழ்வு வெற்றிகரமாக இடம்பெற பல நாட்களாக கண்தூங்காது செயற்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது இவர்கள் பாராட்டுக்குரிய சாதனையாளர்கள் என்று சொன்னால் மிகையாகாது. பல எழுச்சிக் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

இறுதி நிகழ்வாக கனடியத்தமிழர் தேசிய அவையினரால் போர்க்குற்றநாள் குறித்து பிரகடனம் வெளியிடப்பட்டது அதனைத் தொடர்ந்து உறுதி மொழியுடன் இரவு 10.00 மணியளவில் நிகழ்வு முழுமையுடன் நிறைவுபெற்றது.



அக்க முடியாது; ஸ்காப்ரோ நிகழ்வு நிரூபித்தது!



பிரகடனம்

மே மாதம் 18ம் திகதி 2012 வெள்ளிக்கிழமை கனடாவில் அல்பெட் கம்பல் சதுர்க்கத்தில் நடைபெற்ற போர்க்குற்றநாள் நிகழ்வின் பிரகடனம்.

தாயக உணர்வுடனும் தேசிய உறுதியுடனும் தன்னாட்சிப் பற்றுடனும் இங்கு கூடியிருக்கும் அன்பான உறவுகளே!

முள்ளிவாய்க்காலில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஈழத்தமிழினம் சந்தித்த பேரவலத்தின் வேதனைகண்டு துவண்டு தூங்கிவிடாமல் அதற்காக ஆண்டாண்டுதோறும் அழுது புரண்டு துக்கம் கொண்டாடி இனி என்ன செய்வோம் என்று ஒலமிடாமல், முள்ளிவாய்க்காலுடன் எல்லாவற்றையும் முடிவிட முப்பதாண்டுகள் போராடவில்லையென்ற உணர்வு பீறிட்ட நிமிர்ந்த நெஞ்சோடும் உயர்ந்த தோள்களோடும் நாம் ஒன்றாகக் கூடியிருக்கும் இவ்வேளையில்..

'முள்ளிவாய்க்கால் முடிவல்ல, இதுவே ஒரு முடிவிற்கான ஆரம்பம்' என்ற புத்துணர்வுடன் 'வலியைத் தந்தவனுக்கே வலியைக் கொடுப்போம்' என்ற தேசியத் தலைவரின் வீரிய சிந்தனைக்கு நேரிய வடிவம் கொடுக்க இன்று கூடியிருக்கும் இந்த நிலத்தை எங்கள் முள்ளிவாய்க்காலாகச் சித்தரித்து, நாமனைவரும் ஓர்மத்துடன் ஒன்று திரண்டிருக்கும் இவ்வேளையில்..

மாற்றானுக்கு மண்டியிடாமல் மண்ணின் உருத்துக்காரரான எங்களைப் புலம் பெயரவும் இடம் பெயரவும் வைத்தும்,



மண்ணோடு மண்ணாகக் கொன்று குவித்தும், வகை தொகை யற்ற எண்ணிக்கையில் எம்மவரைக் காணாமல் போகச்செய்தும், எஞ்சியவர்களை ஏதிலிகளாகவும் பரதேசிகளாகவும் அலையவிட்டு, இதனையே தங்களின் போர்வெற்றியாகச் சிங்கள தேசம் மார்பு தட்டி ஆர்ப்பரித்து அட்டகாசமாக மகிழ்ந்துநிற்கும் இவ்வேளையில்...

சரித்திரமாகிவிட்ட எம்மக்களையும், கதாநாயகர்களாக நிற்கும் எம்மாவீரர்களையும் எங்கள் வழிகாட்டிகளாக உள்ளத்தேயிருத்தி, அவர்கள் வீரத்தையும் அவர்தம் தியாகத்தையும் எம் கண்முன் நிறுத்தி மனித குலத்திற்கு எதிராக நடத்தப்பட்ட மனிதவுரிமை மீறல்களுக்கு உரத்த குரலில் நியாயம் கேட்கும் கனடிய மண்ணின் தனித்துவ நகரமான ரொறன்ரோவில், நாம் திரண்டிருக்கும் இவ்வேளையில்...

நாமனைவரும் ஏற்றத் தாழ்வின்றி, ஆண் பெண் பெரியவர் சிறிய வரென்ற வேறுபாடின்றி முள்ளிவாய்க்கால் சாம்பல் மேட்டில் நின்று வீரசபதமொன்றெடுக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் ஒரு முடிவிற்கான ஆரம்பமென்பதை எங்கள் நெஞ்சுக்குழிக்குள் ஆழமாக விதைப்போம்.

எமக்கு வலியைத் தந்தவனுக்கு அதனையே திருப்பிக் கொடுப்போம்.

எமக்காக நியாயம் கேட்கும் உலக நாடுகளினதும் அனைத்துலக அமைப்புகளினதும் நேசக்கரங்களை இறுகப்பற்றி, தமிழீழ தேசத்தை அழிக்க முனைபவர்களை நீதியின் முன் நிறுத்துவோம்.

போர்க்குற்றம் புரிந்த சிங்கள ஆட்சிப் பீடத்தைத் தண்டிக்க வேண்டுமென்பது எங்களின் இன்றைய குரல். ஆனால், இது எங்களின் இறுதிக் குரல்லல்ல!

போர்க்குற்றமென்று இன்று திறக்கப்பட்டுள்ள சர்வதேசப் பாதையின் வழியாகச் சென்று, சிங்கள அரசை இனப்படுகொலைக்கான குற்றக் கூண்டில் நிறுத்தும்வரை...

நாம் ஓயமாட்டோம்! நாம் ஓயமாட்டோம்! நாம் ஓயமாட்டோம்! என்று போர்க்குற்றத்தின் மூன்றாம் ஆண்டான இன்றைய நாளில் எங்கள் விழுதுகளை அணைத்து எங்கள் வேரோடு இணைத்துச் சபதமெடுக்கின்றோம்!

பா(f)ன்ஸி
பூக்கடை



பூஜைக்
களஞ்சியம்

Fancy Florist & Pooja Store

இப்பொழுது
புதிய இடத்தில்
புதுப் பொலிவுடன்..!

இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட மலர் மாலைகள், மற்றும் அனைத்துப் பூக்களையும் பூஜைப் பொருட்களையும் ஒரே இடத்தில் பெறுலாம்.

சமய சம்பந்தமான சிலைகள், செம்பு விளக்குகள், பூஜை மணிகள் மற்றும் வீடுகளுக்கான பூஜை அறைகள் கிடைக்கும்.

மரணச் சடங்கு மலர் வளையங்கள், பூக்கள் அலங்காரம், பேழைகளுக்கான வாசனைத் திரவியங்கள், கணினியில் அச்சடிக்கப்பட்ட அஞ்சலிச் செய்தி நிபன்கள் கிடைக்கும்.

ஒவ்வொரு வாரமும் தமிழ்நாட்டிலிருந்து இயற்கையான பூக்களை இறக்குமதி செய்கிறோம். திருமணங்களுக்கும் ஆலயங்களுக்கும் தேவையான விசேட பூக்களை உடனடியாகத் தருவித்து வழங்குகின்றோம்.

நறுமணம் கமழும் மல்லிகை, நோஸ், சம்பங்கை மருக்கொழுந்து மற்றும் வாடாமல்லிகை மாலைகளில் நாம் கைதேர்ந்தவர்கள்.

விசேட வழிபாடுகளுக்குரிய வில்வம் இலை, துளசி, அறுகம்புல், மாவிலை, வெற்றிலை, வாழையிலை ஆகியவை எம்மிடமுண்டு.

5633 Finch Avenue East, Unit: 6
Scarborough, ON. M1B 5K9
416 288 1419



நக்கீரன்

ஆகவே உலகத்தவரே!
செல்வம் நிலையற்றது!

56

தவளையும் தாமரையும் ஒரே குளத்தில் பிறந்து வளர்ந்திருப்பினும் தவளையானது தன் அருகில் உள்ள தாமரையின் குளிர்ந்த தேனை உண்ண அறியாது. ஆனால் வெகு தொலைவில் காட்டினிடையே வாழும் வண்டோ, அத்தாமரையிடம் வந்து அதன் குளிர்ந்த தேனை உண்டு களிக்கும். அது போல முந்தியே பழகியிருந்தாலும் நல்லோரின் அருமையை அறிவற்றவர் அறியமாட்டார். ஆனால் கற்றவரோ அந்த நல்லவரைக் கண்டு, கண்ட பொழுதே மகிழ்ந்து அவரிடத்தே நட்புக் கொண்டு அந்நல்லோருடன் கலந்து கொள்வர்.

தண்டாமரையுடனே பிறந்தும் தண்டேன் நுகரா மண்டுகம் வண்டோ கானத் திடையிருந்தும் வந்தே கமல மதுவுண்ணும் பண்டே பழகி இருந்தாலும் புல்லர் அறியார் நல்லோரை கண்டே களித்துட னுறவாடிக் கலப்பார் தம்முள் கற்றோரே. (பாடல் 9)

பனை மரத்தின் கீழ் இருந்து ஒருவன் பால் குடித்தாலும் அவன் கள்ளுக் குடித்ததாகவே ஊர் நினைக்கும். இப்படி ஒருவர் ஒன்று செய்ய மற்றவர்கள் அதனை வேறாக நினைப்பது வழக்கமாகும். இதனை விளக்க ஒரு பாடல் உண்டு. முதலில் பாடல். பின்னர் அதன் உரையைப் பார்ப்போம்.

வீணர் பூண்டாலும் தங்கம் வெறும் பொய்யாம் மேற் பூச்சென்பார் பூணுவார் தராப் பூண்டாலும் பொருந்திய தங்கம் என்பார் காணவே பனைக் கீழாகப் பால் குடிக்கினும் கள்ளே என்பார் மாணுலகத்தோர் புல்லர் வழங்குரை மெய் என்பாரே. (பாடல் 29)

ஏழைகள் பொன்னாலாகிய அணிகலன் அணிந்திருந்தாலும் அதனைக் கண்ட உலகத்தவர் "அது தங்கம் அன்று, முலாம் பூசப்பட்டது" என்று சொல்வார்கள். தங்கத்தை அணியத் தகுதி வாய்ந்த செல்வர், பித்தளை நகைகளை அணிந்தாலும் அதை "உயர்ந்த தங்கம்" என்றே கூறுவர். பலரும் காணப் பனை மரத்தடியில் இருந்து கொண்டு பசுவின் பாலைக் குடித்தாலும் கள்ளைக் குடிப்பதாகவே நினைப்பர். பணம் படைத்த கீழ்மக்கள் சொல்லும் பொய்ச் சொற்களை உண்மை என்றே கூறுவார்கள். ஆங்கிலத்தில் இதனை perception Vs reality (புலனுணர்வுக்கு எதிரான மெய்மை) என்பார்கள்.

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது பழமொழி. அதற்கு எடுத்துக்காட்டாக விவேக சிந்தாமணியில் ஒரு பாடல் உண்டு.

முடவனை முர்க்கன் கொன்றால் முர்க்கனை முனிதான் கொல்லும் மடவனை வலியான் கொன்றால் மறவிதான் அவனைக் கொல்லும் தடவரை முலைமாதே இத் தரணியில் உள்ளோர்க்கு எல்லாம் மடவனை அடித்த கோலும் வலியனை அடிக்கும் கண்டாய். (பாடல் 50)

மலைபோன்ற பெருந்த மார்பகங்களையுடைய பெண்ணே! அகங்காரங்கொண்ட முர்க்கன் ஒருவன் கைகால் முடங்கிய முடவனைக் கொன்றால், அவனை, அவனைவிட வலிய முர்க்கன் கொல்லுவான். அல்லது அவனுடைய சினமே (முனி) அவனைக் கொல்லும். புத்தியில்லாத ஏழையை (மடவனை) வலியவன் கொன்றால் அவனை மறலியாம் ஏமன் கொல்லுவான். செல்வச் செருக்காலே (செல்வம்) இல்லாதவனை (ஏழையை) ஒருவன்

கோல் கொண்டு அடித்தால் அக்கோலே வலியவனையும் அடிக்கும்.

விவேக சிந்தாமணியைப் பாடிய புலவருக்கு நகைச்சுவை அதிகம் எனப் பார்த்தோம். ஒரு காடு. அதில் நான்கு உயிர்கள் இறந்து கிடந்தன. அது தற்கொலையா? அல்லது யாராவது அடித்துக் கொன்றார்களா? அப்படியில்லை. ஆளுக்கு ஆள் அடித்து உயிர் இழந்தார்கள். அது எப்படிச் சாத்தியம் என்பதையும் பொன், பொருள் ஈட்டுவதையே வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் என்று வீணை வாழ்வதால் பயன் ஒன்றும் இல்லை என்பதையும் இந்தப் பாடல் விளக்குகிறது.

கரி ஒரு திங்கள் ஆறு கானவன் முன்றுநாளும் இரிதலைப் புற்றில் நாகம் இன்று உணும் இரை ஈதென்று விரிதலை வேடன் கையில் வில்குதை நரம்பைக் கவலி நரியனார் பட்ட பாடு நாளைபே படுவர் மாதோ. (பாடல் 76)

ஒரு காட்டில் யானை, வேடன், பாம்பு ஆகிய மூன்றும் இறந்த கிடந்தன. ஒரு வேடன் காட்டுக்குச் சென்று ஒரு புற்றின் மீது ஏறி நின்று எதிரே வந்த யானையை ஓர் அம்பால் எய்ய, அம்பு அதன் நெற்றியில்பட்ட மாத்திரத்தில் அது வீழ்ந்து இறந்தது. அத்தருணத்தில் வேடன் புற்றின் மீது நின்று புற்றைக் கலைத்ததால் அதற்குள் இருந்த பாம்பு வெளியே வந்து வேடன் காலைக் கடித்தது. உடன் வேடன் தனது கையில் இருந்த கத்தியால் அந்தப் பாம்பை வெட்டினான். பாம்பு இறந்தது. அதற்குள் கடித்த பாம்பின் நஞ்சு வேடன் உடலில் பரவியது. அவனும் இறந்தான். ஆக மூன்று உடல்கள் அங்கு கிடந்தன. அப்பொழுது அவ்வழியே நரியொன்று வந்தது. இறந்து கிடந்த உடல்களைப் பார்த்த நரியார் இங்கே இறந்து கிடக்கும் யானையின் உடல் ஆறு மாதங்களுக்குக் காணும் வேளைச் சாப்பிட்டால் முன்று நாளைக்கு உணவு ஆகும் பாம்பின் உடல் அன்றைய உணவுக்குப் போதும் என்று கணக்குப் போட்டது. அப்போது நரி வேடன் கையில் இருந்த வில்லில் பூட்டிய அம்பைப் பார்த்தது. நரி என்ன நினைத்ததோ அந்த வில்லில் பூட்டியிருந்த நாணைக் கடித்தது. கடித்ததும் அவ்வில்லில் இருந்த அம்பு அந்நரியின் தொண்டைக்குள் பாய்ந்தது. உடனே நரி அந்த இடத்திலேயே இறந்துபட்டது.

ஆகவே உலகத்தவரே! நிலையற்ற செல்வம் முதலியவற்றை இன்றைக்கு ஆகும் நாளைக்கு ஆகும் என்று கணக்கிட்டுப் பெருக்கி வீணை காலத்தைக் கழிக்காமல் மற்றவர்களைப் பற்றியும் எண்ணி வாழ்வுங்கள்! வாழ்வு நிலையற்றது "காதறுந்த ஊசியும் வராத காண் கடைவழிக்கே" என்கிறார் பட்டினத்தார். நாம் எண்ணியபடி எல்லாம் நடக்காது. எல்லாவற்றையும் நாம் நினைத்த மாதிரி அனுபவிக்க முடியாது. இதனையே மேற்கண்ட பாடலில் காட்டும் நிகழ்ச்சி நமக்கு உணர்த்துகின்றது.

உழுதொழில் என்பது பார்ப்பனர் மேற்கொள்ளத் தகுதியற்ற ஒன்றாக மனுசமிருதியில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் உழு தொழிலின் மேன்மையை வலியுறுத்தி 'உழவு' என்ற தலைப்பில் ஓர் அதிகாரமே திருக்குறளில் இடம்பெற்றுள்ளது. சமிருதியின் சாதிய மேலாண்மைக் கருத்துடன் வள்ளுவர் முரண்படுகிறார். அதனால் உழவினைச் சிறப்பித்துக் கூறும் வள்ளுவர்,

ஆகவே உலகத்தவரே...

உழுவார் உலகத்தார்க்கு ஆணி, அஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.

(குறள் 1032)

எனக் கூறுவார். உழவுத் தொழில் செய்வோர் உலகில் உயிர் வாழ்கின்ற அனைவரையும் தாங்குகிறார்கள். எனவே அவர்கள் உலகத்திற்கு அச்சாணி போன்றவர்கள் என்று கூறுகிறார் வள்ளுவர். அதுமட்டுமல்ல, தம் கையால் உழுது உண்பதை இயல்பாக உடைய உழவர்கள் பிறரிடம் போய் இரந்து உண்ணமாட்டார்கள். அதுமட்டுமல்ல யாராவது உதவி என்று

கேட்டால் அவர்களுக்கு ஒழிக்காமல் கொடுக்கும் எண்ணமும் கொண்டிருப்பர் என்னும் கருத்தை,

இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர், கரவாது
கைசெய்துண் மாலை யவர்.

(குறள் 1035)

என்னும் குறள் மூலம் விளக்குவார் வள்ளுவர். இப்படிப்பட்ட கருத்தை விவேக சிந்தாமணி என்னும் நூலில் காணப்படும் ஒரு பாட்டு எடுத்து இயம்புகிறது. (வளரும்)

வாசியுங்கள்..

(15ம் பக்கத் தொடர்ச்சி)

மாற்றம் பெறுமென்பதுமே. வன்முறைகளுடன் கூடிய தீவிர போட்டி விளையாட்டுக்கள் மூலம், குழந்தைகள் மனதைக் கட்டிப்போடும் இந்த இலத்திரனியல் விளையாட்டுக்கள், படிப்பறிவை வளர்க்கப் போதுமானவையல்ல என்பதைப் பெற்றோர் உணர்வது அவசியம். குழந்தைகளின் எதிர்கால வெற்றியை உறுதி செய்வதில், பெற்றோருக்கு 100 வீத பொறுப்பு இருக்கிறது என்பதை, பல பெற்றோர்கள் மறந்து போகிறார்கள் என்று ஜென்கின்ஸ் ஆய்வு மையம் தனது முடிவுகளில் குறைகூறுவதை நாம் கண்டுகொள்ளாமல் விடமுடியாது.

வாசிப்பதால் அறிவு வளர்கிறது என்பது ஒரு பக்கமிருக்க, தன்னம்பிக்கை, கவனம், ஞாபகசக்தி, மனஉறுதி, மொழியாற்றல், நல்ல சிந்தனை, புதிய சிந்தனைக் கருவூட்டம் போன்றவற்றை வளர்ப்பதுடன், எழுத்தாற்றலையும் பேச்சாற்றலையும் விருத்தி

செய்யும் அடிப்படையாகவும் புத்தக வாசனையே இருக்கிறது. பொதுவாக பெரிய அளவில் பாவிப்பதற்குப் பரிந்துரைக்கப்படாவிடும், எத்தனை தடவை எந்த வழியைப் பாவித்தும், பிள்ளைகள் வாசிப்பதாக இல்லையென்றால், இலத்திரனியல் மயமாக்கப்பட்ட சில வாசிப்புக் கருவிகளைப் பாவிக்க முயற்சிக்கலாம். புத்தகங்களை வாசிக்கின்ற தொலைபேசி அழைப்புகள் உள்ளன. நாம் அந்த அழைப்பை மேற்கொண்டால், மறுமுனையில் அழகிய குரலில், நல்ல மொழித் திறனுடன், சுவாரஸ்யமான கதையைக் கூறுகின்ற இலவச சேவைகளை கல்வியமைச்சு வழங்கி வருகிறது. பதிவு செய்யப்பட்ட புத்தக ஒலி அல்லது ஒளி நாடாக்களை, டி.வி.டி.க்களை அல்லது ஒலியுடன் கூடிய புத்தகக் கருவிகளை வாங்கி, அதைக் கேட்டுப் படிக்கும்படி பிள்ளைகளை ஊக்கப்படுத்தலாம்.

நீங்களும் வாசியுங்கள், உங்கள் குழந்தைகளையும் வாசிக்கத் தூண்டுவர்கள். வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான் என்று எம் மூதாதையர் கண்டுகொண்ட பட்டறிவு பொய்யல்ல!●

Visible minorities increasing in Canada

By 2031, nearly 40 per cent of children under the age of one in Canada will belong to a visible minority group, Statistics Canada projects.

This is an increase from 22 per cent only six years ago — a trend that is similar to an increase in foreign-born and visible minorities in the United States.

The U.S. Census Bureau on Thursday spotlighted a landmark demographic shift, reporting that for the first time more than half of children being born in the United States belonged to ethnic or racial minorities.

Assessing similar trends in Canada, StatsCan projects that the visible minority population in this country will continue to be bolstered by sustained immigration and slightly higher fertility rates in the next 15 years or so.

By 2031, Canada could be home to 14.4 million people belonging to a visible minority group, more than double the 5.3 million reported in 2006.

The rest of the population, in contrast, is projected to increase by less than 12 per cent during that period, the federal statistical agency projects.

The South Asian population, which would still be the largest visible minority group in 2031, could more than

double from roughly 1.3 million in 2006 to 4.1 million by then. The Chinese population is projected to grow from 1.3 million to 3 million, StatsCan estimated. Also, diversity will grow among the Canadian-born population, the agency said. By 2031, 47 per cent of second-generation Canadians will belong to a visible minority group, nearly double the proportion of 24 per cent in 2006.


“Second generation” refers to those who are Canadian-born and have at least one parent born outside Canada.

In Toronto and its surrounding municipalities, visible minorities could more than double in the next two decades, making up 63 per cent of the area’s total population by 2031.

StatsCan projects that the number of visible minorities in the Toronto area could grow from 2.3 million in 2006 to 5.6 million in 2031. The rest of the area’s population is projected to rise by only 8 per cent.

For this study, the agency used the census metropolitan area of Toronto, which reaches from Oshawa in the east to Burlington in the west and Barrie in the north. The projections, StatsCan’s most recent demographic estimates, were produced last year.

சில்லாலை சமூக கலாசார சங்கத்தினருக்கு கௌரவம்



ஒன்றாறியோ அரசாங்கத்தின் வருடாந்த தொண்டர் சேவைக்கான விருதுகள் வழங்கும் வைபவம் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து மாகாணம் முழுவதும் நடைபெற்று வருகின்றது. ஸ்காபரோவில் நடைபெற்ற வைபவத்தில் சில்லாலை சமூக கலாசார சங்கத்தின் உறுப்பினர்கள் அவர்களது தொண்டுப் பணிக்காகக் கௌரவம் செய்யப்பட்டனர். முன்னாள் தலைவர் அ. ஜேசுதாசனும், மற்றையோரும் தமக்கான கௌரவத்தைப் பெறுவதை இங்குள்ள ஒளிப்படங்களில் காணலாம்.



On behalf of the **Ontario Liberal Caucus**
best wishes to the community on the occasion of
South Asian Heritage Month



Hon. Dalton McGuinty
Premier of Ontario
416-325-7200



Bas Balkissoon
Scarborough-Rouge River
416-297-5040



Lorenzo Berardinetti
Scarborough-Southwest
416-261-9525



Hon. Margaret Best
Scarborough-Guildwood
416-281-2787



Dipika Damerla
Mississauga-East-Cooksville
905-238-1751




Hon. Michael Chan
Markham-Unionville
905-305-1935



Hon. Eric Hoskins
St. Paul's
416-656-0943



Amrit Mangat
Mississauga-Brampton South
905-696-0367



Reza Moridi
Richmond Hill
905-884-8080



Mario Sergio
York West
416-743-7272



Hon. Charles Sousa
Mississauga South
905-274-8228



Soo Wong
Scarborough-Agincourt
416-297-6568



Hon. Harinder Takhar
Mississauga-Erindale
905-828-8989



Hon. Kathleen Wynne
Don Valley West
416-425-6777

Authorized by the Ontario Liberal Caucus



Dr. Shan A. Shanmugavadivel & Associates

டாக்டர் அ. சண்முகவடிவேல்

* Orthodontics * Implants * Cerec Crowns

பற்களை ஒழுங்கு செய்தல், 'இம்பிளான்ற்' சிகிச்சைகளில் கனடாவில் பயின்ற பல வருட அனுபவமுள்ள குடும்ப பல் வைத்தியர்.

RAINBOW VILLAGE DENTAL OFFICE

2466 Eglinton Avenue East, Unit:7
Scarborough, Ontario. M1K 5J8
Monday to Saturday
Near Kennedy Subway (Rainbow Village Building)

(416) 266 5161

Main Square Dental Office

7-2575 Danforth Avenue
Toronto, Ontario. M4C 1L5

Dr. Shan - Thursday (morning)
Dr. Yao San (Tue, Fri & Sat)
Dr. Brian (monday)
Dr. May (wednesday)

(416) 690 0121



Computek College

BUSINESS • HEALTH CARE • TECHNOLOGY

www.computek.edu

We provide assistance for Second Career funded Applicants. EI receiving /received, Maternity benefits received, WSIB, Ontario Works clients & New Immigrants welcome



SECOND CAREER

You maybe eligible
upto \$28,000 to pay for:

Living Expenses
Transportation
ChildCare
Books
Tuition and other

Diploma Programs

- ▶ Early Childcare Asst (ECA)
- ▶ Personal Support Worker (PSW)
- ▶ Medical Office Admin (MOA)
- ▶ Computerized Accounting
- ▶ Business Administration
- ▶ Application Development
- ▶ Network Engineering
- ▶ Enterprise Network Engineering

Markham Campus

Markham / Steeles

905.471.3344

Scarborough Campus

Kennedy / Sheppard

416.321.9911

Toronto Campus

Kennedy / Eglinton

416.285.9941

Not all the courses are available at all the locations

உறவுகள் பிரியும்போது மலைகளையே சுமக்கவேண்டிவருகிறது உங்கள் உறவுகளின் இறுதியாத்திரையை முறையாகவும், இலகுவாகவும் அமைத்திட நாங்கள் உதவுகிறோம்



- மரண அறிவித்தல்கள் வீடிலிருந்த படியே விரும்பிய ஊடகங்கள் ஊடாக அறிவித்தல்களை வெளியிடவும்
- சமய சம்பந்தமான கிரியைகள் செய்பவர்களின் விபரங்களைப் பெற்றுக்கொள்ளவும்
- பு அலங்காரங்கள், மாலைகள், பூப்பந்தல்களின் தெரிவிக்கும்
- விரும்பிய, பொருத்தமான Casket (மரணப்பேழைகளை பெற்றுக்கொள்ளவும்)

- இணையத்தளத்தினூடாக நேரடி ஒளிபரப்புச் சேவையை பெற்றுக்கொள்ளவும்
- Slideshow உருவாக்கம் செய்யவும்
- உங்கள் கலாசார, பண்பாட்டு முறைப்படியே இறுதிச்சடங்குகளை ஒழுங்குசெய்வதற்கான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவும்
- உலகின் எப்பாகத்திலிருந்தும், எப்பாகத்திலும் Wreath (மலர்வளையம்) வைப்பதற்கான சேவையை பெற்றுக்கொள்ளவும்

MARANAM.COM

HEAVEN CARES

ADVISING FAMILIES ON YOUR LOVED ONE'S FINAL JOURNEY
www.maranam.com, E-Mail: info@maranam.com

Working With



FUNERAL HOME INC.

PROVIDING PEACEFUL FINAL ARRANGEMENTS
8911 Woodbine Ave., Markham, ON L3R 5G1



Call: **Vilosan Sivatharman** B.Eng
Funeral Counsellor


416-431-3600 Ext:1

Call: **Christeen Seevaratnam**
Funeral Counsellor

416-431-3600 Ext:2



உச்சகனூக்குத் தெரிபும்,
தம்பிக்கலையுடனான குரபான சேவைகள்..



- Corporate Awards
- Promotional Products
- Laser Engraving
- Pad Printing
- Silk Screening

Vivek Subra
Director

B: 416- 291 2344
D: 416- 898 4846

promarawards@gmail.com

www.promarawards.com 416-291 2344

585 Middlefield Rd Unit # 3, Scarborough, ON., M1V 4Y5

Put your logo on anything!

One stop for all your promotional needs.

PRO MAR Ltd.
416 898 4846
vivekpromar@gmail.com



வாங்குவதும் விற்பதும் சுலபமே ஆனால்..
தெள்வான தெர்வே உங்கள் வெற்றிப்படி.

Why think so long...?



Vivek Subramaniam
Sales Representative
416- 898 4846

- ▶ Free market evaluation
- ▶ Professional advice on selling your home for more
- ▶ State of the art marketing idea
- ▶ Flexible commission
- ▶ Friendly service producing excellent results
- ▶ List through me to have your property sold in a few days

Mortgages & loans arrangements




Homelife/Future
Realty Inc. Brokerage

7 Eastvale Drive, Unit 205, Markham, On. L3S 4N8


Bus: 905 201 9977, Fax: 905 201 9229
Independently Owned and Operated

NKS Draperies & Blinds

210 Silver Star Road, Unit. 825
(Midland & Finch) Scarborough, ON
416 321 6420



- Vertical blinds
- Venetian blinds
- Draperies
- Curtains
- Shutters



உங்கள்
இல்லங்களை
மாளிகையாக்கிட

அழையுங்கள்
கேதா

தமது சிறப்பான சேவையினால்
தகுந்த விருதுகளைப் பெற்ற நிறுவனம்

ஒரு குடையின் கீழ்
சகல தேவைகளும்

எஸ்.பி. இம்போர்டர்ஸ்
S.P. Importers



Fresh Fish & Meat
2853 Lawrence Ave. East
Scarborough
416 261 4737

Furniture & Mattress
2859-2861 Lawrence Av. E.
Scarborough
416 266 3077

**Grocery &
Vegetables**
2863 Lawrence Ave. East
Scarborough
416 261 3881

Video & Audio
2865 Lawrence Ave. East
Scarborough
416 261 3881



எஸ். கணேஷ்

**கால்பந்து விளையாட்டு
தகவல்கள்**

ரியல் மாட்ரிட் கால்பந்து அணி 32வது முறையாக ஸ்பானிஷ் லீக் பட்டத்தை கைப்பற்றியது

ஸ்பானிஷ் லீக் கால்பந்து போட்டியில் நட்சத்திர கால்பந்து அணியான ரியல்மாட்ரிட் அணி, அத்லெடிகோ பில்போ அணியை வீழ்த்தி நான்கு வருடங்களுக்கு பின்பு 32வது முறையாக பட்டத்தை வென்றது. ஸ்பானிஷ் லீக் போட்டியில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் கால்பந்து அணி, அத்லெடிகோ பில்போ அணியுடன் மோதியது. இதையடுத்து ரியல்மாட்ரிட் அணி ஸ்பானிஷ் லீக்கில் 32வது முறையாக பட்டத்தை கைப்பற்றியுள்ளது. கடந்த 2008ம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் ரியல்மாட்ரிட் அணி ஸ்பானிஷ் லீக்கில் பட்டத்தை பெற்றுள்ளது.

இத்தாலி சீரி ஏ தொடர்: ஜுவான்டஸ் பட்டத்தை கைப்பற்றியது

இத்தாலி சீரி ஏ தொடரின் இறுதி ஆட்டத்தில் காக்கியாரி அணியை ஜுவான்டஸ் 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி, பட்டத்தை வென்றது. இதுவரை சீரி ஏ போட்டியில் 37 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்னமும் ஒரே ஆட்டம் மட்டும் பாக்கியுள்ளது. 37 ஆட்டங்கள் மூலம் ஜுவான்டஸ் 81 புள்ளிகள் பெற்றுள்ளது. ஏ.சி.மிலான் 77 புள்ளிகள் பெற்றுள்ளது. அடுத்த ஆட்டத்தின் வெற்றி தோல்வி ஜுவான்டஸ் எந்தவிதத்திலும் பாதிக்காது. எனவே 2012ம் ஆண்டுக்கான சீரி 'ஏ' பட்டத்தை ஜுவான்டஸ் வெல்வது உறுதியானது. ஜுவான்டஸ் அணி சீரி 'ஏ' பட்டத்தை வெல்வது இது 28வது முறை ஆகும். கடந்த 2003 & 04 சீசனுக்கு பிறகு இப்போதுதான் முதல்முறையாக பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

44 ஆண்டுகளுக்கு பின்பு வென்றது மான்செஸ்டர் சிட்டி
பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி 3-2 என்ற கோல் கணக்கில் குயின்ஸ்பார்க் ரேஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி 44 ஆண்டுகள் கழித்து பிரீமியர் லீக் பட்டத்தை வென்றது. பிரீமியர் லீக்கி போட்டியின் கடைசி நாள் ஆட்டங்கள் நடைபெற்றது. இதுவரை நடந்த 37 ஆட்டங்கள் மூலம் மான்செஸ்டர் யுனைடெட் அணியும், மான்செஸ்டர் சிட்டி அணியும் தலா 86 புள்ளிகள் பெற்றிருந்தன. எனினும் கோல் வித்தியாசத்தில் மான்செஸ்டர் சிட்டி முதலிடத்தில் இருந்தது. மேலும் சிட்டி அணி 1968ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலீஸ் பிரீமியர் லீக்கில் பட்டம் வென்றதில்லை. குயின்ஸ்பார்க் ரேஞ்சர்ஸ் அணிக்கெதிரான இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிரீமியர் லீக் பட்டத்தை வெல்ல முடியும் என்ற நிலையில் சிட்டி அணி களமிறங்கியது.

நடப்பு சீசனில் 38 ஆட்டங்கள் முடிவில் மான்செஸ்டர் சிட்டி மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் தலா 89 புள்ளிகள் பெற்றிருந்தாலும் அதிக கோல்கள் அடித்த அடிப்படையில் சிட்டி பிரீமியர் லீக் பட்டத்தை தட்டி சென்றது. இதற்காக மான்செஸ்டர் சிட்டி 44 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியது இருந்தது. அதே வேளையில் சுந்தர்லேண்டுக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 என்று வெற்றி பெற்ற நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் யுனைடெட் பட்டத்தை பறிகொடுத்தது. இந்த அணி 2007 முதல் 2011 வரை தொடர்ச்சியாக 4 சீசனில் இங்கிலீஸ் பிரீமியர் லீக் பட்டத்தை தன்வசம் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ரொனால்டோவின் ரியல் மாட்ரிட்டை வீழ்த்தியது பேயர்ன் மியூனிச்
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து அரையிறுதி ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் டை பிரேக்கரில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம் பெற்றுள்ள ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி பேயர்ன் மியூனிச் அணி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது. ●

R & S AUTO SALES

Top Quality Used Car Dealer


வங்கியால் உடமைப்படுத்தப்பட்ட
வாகனங்களை விற்பது எமது விசேட திறன்

35 வருட அனுபவம்



HONDA
TOYOTA
GM-MINI VANS

We Sell Bank Repossed Cars
Accident Vehicle Repair
Computerized Painting
Motor Vehicle Accident
Traffic Tickets



தமது சிறப்பான சேவையால் அதி உயர் விருது பெற்ற

Radha

**R & S Auto Sales Inc.
Radha Motor Inc.**

3030 Markham Road
Scarborough, ON

**416-412-3838
416-836-5825**

அளவுக்கு மீறிய..

இல்லாமல் தனித்த வாழ்க்கை நடத்துவதே. இவர்கள் தங்களுடைய குடும்பத்தவரும் மற்றவர்களோடு சேர்வதை விரும்ப மாட்டார்கள். இதனால் முழுக் குடும்பமே தனித்த வாழ்க்கை நடத்த வேண்டிய ஒரு நிலைமை ஏற்படுகின்றது. இதனால் கணவன் மனைவியரிடையே மனவேறுபாடு, வாக்குவாதம் போன்றவையையும் கசந்த மணவாழ்க்கையையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

இந்த மாதிரியான துன்பங்களை யாராவது அனுபவித்தால் அதையிட்டு பயப்படத் தேவையில்லை. இவற்றிற்கு தகுந்த சிகிச்சைகள் பெற்று நலம் அடையலாம் என்று கூறுவதோடு நின்று, இன்னும் ஒரு சில உதாரணங்களை விளக்க விரும்புகின்றேன். இந்தக் கட்டுரையின் பிற்பகுதியில் இந்த நோயைப் பற்றியும் எவ்வாறு சிகிச்சை பெறலாம் என்பதைப் பற்றியும் கூறுவோம்.

அடுத்ததாக ஒரு 30 வயது ஆண் வெள்ளைக்காரக் களடியரைப் பற்றிய வரலாறு. இவர் தன்னுடைய இளமைக் காலத்தில் cocaine என்று கூறப்படும் street drug ஐ மிகவும் உபயோகித்தது மாத்திரமன்றி அப்படிப்பட்ட தீமை விளைவிக்கும் Drug ஐ விற்பதிலும் ஈடுபட்டு இருந்தார். இவரது தொழிலை ஆங்கிலத்தில் Drug Pusher என்று கூறுவார்கள். இவர் இந்த மாதிரியான தொழிலில் ஈடுபட்டு இருக்கும் காலத்தில் மிகவும் கொடிய மனப்பான்மை உள்ளவர்களோடு (drug criminals) சேர்ந்த பழகி வந்தார். இப்படி இருந்தும் கடவுளின் அருளால், இந்த cocaine பழக்கத்தையும், அதை விற்கும் தொழிலையும் நாளடைவில் துப்பரவாக விட்டு விட்டு நல்லவாழ்க்கையை நடத்தத் தொடங்கினார். அவர் மேற்கூறிய தீயவர்களின் பிடியில் இருந்து விலகி சாதாரண மக்களைப் போல் வாழ்க்கை நடத்தினாலும் தன்னை இந்தத் தீயவர்கள் ஒரு நாள் கொலை செய்யப் போகின்றார்கள் என்று முழுமையாக நம்பினார். இந்த எண்ணத்தால் அவர் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு மிகவும் பயந்து மனம் தயங்கினார். தான் இருக்கும் வீட்டு விலாசத்தை ஒருவருக்கும் சொல்ல மாட்டார். அது மாத்திரம் அன்றி வெளியில் போக நேர்ந்தால் முகத்தைக் கூடிய அளவு தொப்பி, கறுப்புக் கண்ணாடி முதலியவற்றை அணிந்து மறைத்துக் கொண்டு தான் செல்வார். அப்படிச் சென்றாலும் தான் போகும் இடமெல்லாம் யாரோ தொடர்ந்து வருகின்றார்கள் என்றும் உணர்ந்தார்.

(அடுத்த இதழில் தொடரும்)

HERITAGE
Education Funds

**RESP
SAVINGS PLAN**
கல்விச் சேமிப்புத் திட்டம்

Your are eligible to apply for
and Education Savings Grant
of up to \$7,200 per child

Your savings are more safe
and secure

Your can start with a
small amount

it's a more flexible plan

**EDUCATION IS
A GREAT GIFT FOR
YOUR FUTURE GENERATIONS**

உங்கள் பிள்ளைகளின்
கல்விக்கான சேமிப்பு உங்கள்
எதிர்கால தளவழியைக்கான முதலீடு

WWW.KERUDAVID.COM

**INCOME TAX
PREPARATION**

Personal Income Tax
Small Business Income Tax
Computerized Returns



S. Ganthiy
B.A. Srilanka
Enrollment Officer

**416. 841. 1866
416. 955. 9303**
E.mail: ganthiy@rogers.com

"THINKING OF BUYING OR SELLING"

**Residential
and
Commercial
Buying / Selling
&
Leasing**

DIAMOND CLUB
AWARD - 2010



GOLD CLUB
AWARD - 2009

*Thanks to all my clients
for their continuous support
& a special thanks to all
of my first time buyers*



Raja V.S. Rajagopal

Sales Representative

Dir : 416.727.8647

Email: sinnahrajagopal@gmail.com

**Make the Right Move, at the Right Time,
with the Right Professional**



**HomeLife /Future
Realty Inc.,**

Brokerage*

205-7 Eastvala Drive, Markham Road, Ontario L3S 4N8

Bus.: 416.264.0101

Fax : 905.201.9229

*Independently Owned and Operated REALTOR



எஸ். காந்தி

வெள்ளிப் பணம்

65

வெள்ளிப்பணத் தொடரில் இம்முறை சில சேமிப்புத் திட்டங்களைப் பார்க்கலாம்.

கேள்வி: RRSP, RESP, TFSA என்றால் என்ன? இவற்றை என்ன நோக்கத்துக்கு பயன்படுத்த முடியும். இவற்றுக்கிடையிலான ஒற்றுமை வேற்றுமைகள் என்ன? பதில்: RRSP என்பது இளைபாற்றுச் சேமிப்புத்திட்டம் (Registered Retirement Savings Plan)

RESP என்பது கல்விக்கான சேமிப்புத்திட்டம் (Registered Education Savings Plan) TFSA என்பது வரி விலக்குள்ள சேமிப்புத்திட்டம் (Tax Free Savings Account) இந்த மூன்று வகையான சேமிப்புத்திட்டங்களும் வருமானவரியுடன் சம்மந்தப்பட்ட சேமிப்பு திட்டமாகும். அடுத்ததாக இவை மூன்றும் அரசாங்கத்தின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டது என்பது இவைகளுக்கிடையிலான ஒற்றுமையான பண்பாக பார்க்க முடியும்.

இவற்றுக்கிடையிலான வேறுபாடுகள் என்கின்ற போது இதன் நோக்கங்கள் அடிப்படையில் RRSP என்பது முதுமைக் காலத்துக்குரிய சேமிப்புத் திட்டமாகவும், RESP என்பது குழந்தைகளின் உயர்கல்விக்கான சேமிப்புத்திட்டமாகவும், TFSA என்பது அவசர காலத்துக்கு உடனடியாக பயன்படுத்தக்கூடியதும் வரிச்சலுகை கொண்டதுமான சேமிப்புத்திட்டம்.

ஒருவர் உழைக்கும் காலம் தற்பொழுது 18 வயதிலிருந்து 65 வயதுவரை என்பது சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இது இன்னும் 10 வருடங்களின் பின் 67 வயதாக உயர இருப்பதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம். மன வாழ்வின் பருவங்களாக குழந்தைப் பருவம், இளமைப் பருவம், முதுமைப் பருவம், இதற்கு இடைப்பட்ட நடுத்தர வயதுடைய பருவம் எனவும், தனி மனிதரா வாழும் காலம், குடும்ப வாழ்க்கையில் இணைந்து பிள்ளைகளுடன் வாழும் காலம். இப்படியான பல வகைப்பட்ட வாழ்வின் படிமுறைகளில் ஒவ்வொருவரும் தத்தமது அகவாழ்வு, புறவாழ்வுச் சூழ்நிலைக்கு ஏற்ப தத்தமக்கு பொருத்தமான பொருளாதார திட்டமிடலை மேற்கொள்வதற்கு இந்த வகையான சேமிப்புத்திட்டங்கள் உதவி புரிகின்றது.

கேள்வி: எனது வயது 25, எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. எனது இந்த வருட வருமானமாக ஏறத்தாழ 50,000 டாலர்களாக இருக்கப் போகின்றது. எனக்குரிய RRSPக்குரிய பங்களிக்கும் தொகை (RRSP Contribution Limit) \$23,000 டாலர்கள். இந்த நிலையில் எனக்குரிய பொருத்தமான சேமிப்புத் திட்டம் எதுவாக இருக்க முடியும்?

பதில்: உங்களுக்கு நிச்சயமாக RESP திட்டம் பொருத்தமுடையதல்ல என்பது உங்களுக்கே தெரிந்த விடயமாக இருக்க வேண்டும். அடுத்து உங்களுக்கு TFSAயும் RRSPயும் தான் பொருத்தமுடையதாக இருக்கின்றது. இவற்றில் மிகவும் புத்திசாலித்தனமான தெரிவாக RRSP தான் இருக்க முடியும். இதற்கான காரணங்களாக அமைவதில் முதலாவதாக உங்களின் வருட வருமானம் \$50,000 டாலராக அமைய இருப்பது, இரண்டாவதாக உங்களுக்கான Contribution Limit எனப்படும் சேமிப்பதற்கான தகுதியுடைய தொகை \$23,000 டாலராக இருப்பதால் நீங்கள் இத்திட்டத்தில் சேமிக்கும் ஒவ்வொரு \$1000 டாலர்களுக்கும் 250 - 300 டாலர்கள் வரிவிலக்கு பெறுவதற்கான சாத்தியங்கள் உண்டு.

உங்களிடம் சேமிப்புத்தொகை 23,000 டாலர்களுக்கு மேலாக உள்ளதாயின் அடுத்த படிநிலையாக TFSA சேமிப்புத்திட்டத்தில் கவனம் செலுத்துவது பொருத்தமாக அமையும். ●

TAMILSYELLOWPAGES.COM

**பிறந்த நாள் முதல்
இறந்த நாள் வரை
உங்கள்
அனைத்துச்
சேவைகளையும்
பூர்த்தி
செய்வதற்கும்**

**உங்கள்
அன்றாட
வாழ்க்கைக்குத்
தேவையான
தொப்பி முதல்
பாதஅணிவரை
அனைத்துத்
தரமான
பொருட்களை
குறைந்த
விலையிலும்,
துரிதமாகவும்
பெற்றுக்கொள்ள
நீங்கள்
நாடவேண்டிய
வர்த்தக
WEB SITE**

Mobile: 416-752-4444

Tel: 416-644-7273

E-mail: tamilyp@gmail.com

பிரித்தானியாவில் எலிசபெத் கோபுரம்

பிரித்தானியாவின் மதிப்புமிக்க அடையாளங்களில் முக்கியமான ஒன்றாகத் திகழும் 'பிக்பென்' மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு எலிசபெத் கோபுரம் என்று பெயர் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இந்த வருடம் எலிசபெத் மகாராணியாரின் முடிசூட்டு அறுபதாண்டு வைரவிழாக் கொண்டாட்டம் உலகம் முழுவதும் நடைபெறுகின்றது.

இதன் ஓர் அங்கமாக இந்த பெயர் மாற்றத்தை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரேரித்துள்ளனர். வெஸ்ட்மினிஸ்டர் அலுவலகத்திலுள்ள இந்தக் கோபுரம் உத்தியோகபூர்வமாக இப்போது 'கிங்ஸ்' கோபுரம் என அழைக்கப்படுகின்றது.

வாகன சாரதிக் கட்டணம் அதிகரிக்கவுள்ளது

ஓன்ராறியோவில் வாகன சாரதிக் கட்டணம் அடுத்தவருட முற்பகுதியில் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக வாகன சாரதிப் பத்திரம் பெறுவது, அவற்றைப் புதுப்பிப்பது ஆகியவற்றுக்கான கட்டணம் ஐந்து டாலரால் அதிகரித்து என்பது டாலர்களாகலாம் எனத் தெரிகின்றது. வாகன சாரதியுடன் சம்பந்தப்பட்ட மற்றைய சேவைக் கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளன.

வீடு விற்பனை அதிகரிக்கிறது

கனடாவில் கடந்த வருடப் பிற்பகுதியிலிருந்து சற்றுத் தளர்வு நிலையிலிருந்து வீடு விற்பனை, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வீட்டின் விலையும் உயர்வடைய ஆரம்பித்துள்ளது. ரொறன்ரோ, கல்கேரி, வன்சுவர், மொன்றியல் ஆகிய நகரங்களில் விற்பனை அதிகரிப்பை அவதானிக்க முடிகின்றது. கொண்டோக்கள் உட்பட அனைத்து ரக வீடுகளின் விலையும் இந்த வருடக் கோடை விடுமுறையில் மேலும் அதிகரிக்கலாமென எதிர்வு கூறப்படுகின்றது.

The Children's Education Trust of Canada

offered to the public by

Children's Education Funds Inc.



10 டாலரிலிருந்து ஆரம்பித்து
7200 டாலர்கள் வரை
கனடா அரசாங்கம் வழங்கும்
நன்கொடையைப் பெற்று
(20 வீத Grant)
உங்கள் பிள்ளைகளதும்
பேரப்பிள்ளைகளதும்
கல்வி வாய்ப்பை
ஊக்குவியுங்கள்.

சமூக நம்பிக்கையையும்
நன்மதிப்பையும் பெற்ற

சிவா

கணபதிப்பிள்ளை
அவர்களை அழைத்து
விபரங்களைப் பெறுக!

Siva Kanapathypillai
Branch Manager

416 438 0660, 416 438 3578

416 899 6044

இல்லத் தொலைபேசி:

905 472 1139

email

s.kanapathypillai@cefi.ca

பேராசிரியர் சிவத்தம்பி..

பேராசிரியர் வாழ்ந்த நாற்சதுர வீட்டின் விறாந்தைகளிலும் அவரது ஆளுமையின் அடையாளங்கள் பல்வேறு வகையிலும் வழியிலும் எமது நினைவுத் தடயங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. சான்றாண்மையின் அளவுகோல்களாக வள்ளுவன் வகுத்தளித்த அன்பு, நாண், ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடைந்து சால்பு ஊன்றிய தூண் எனும் வரை விலக்கணம் இவரது வாழ்விற்கு முற்றும் பொருந்தும். இந்த ஐம்பெரும் பண்புகளும் அவரது ஆளுமையின் மேன்மையையும் மேதாவிவாசத்தையும் என்றுமே அணிசெய்த பண்புகளாகும்.

பல்துறைச் சங்கம ஆய்வுமுறைகள்

பேராசிரியரின் ஆய்வுத்தளத்தின் விரிவும் வலுவும் அவரது ஆளுமையை மென்மேலும் அகற்சிபெறச் செய்தன. தமிழியல் ஆய்வுத்திறையினுள் இலக்கிய- சமூகவியல் வரலாற்று ஆய்வுமுறையை உட்புகுத்திய முன்னோடியாகவும் இத்துறையில் ஒப்பாரும் மிக்காருமற்ற தனிப்பெரும் வழிகாட்டியாகவும் இவர் திகழ்ந்தார்.

தமிழ்ச் சமூகவியல், சமய சமூகவியல் தமிழ் இலக்கிய வரலாற்றெழுத்தியல் போன்ற ஆய்வுமுறைகளை, தாம் பெற்றிருந்த மேற்கத்தேய அறிவியல் அணுகுமுறை நுட்பங்களுடன் கட்டற்ற முறையில் உசாவல் செய்யும் துணிவு அவரிடம் நிறையவிருந்தது.

அறிவியல் சார்ந்த எத்தகைய தேடலும் கட்டற்ற, மூடுமறைப்பற்ற முறையில் இடம்பெறும்போதுதான் ஒரு பல்கலைக்கழகம் நேரிய அறிவடைதலினதும், மெய்பொருள் கண்டடைதலினதும் கலைக்கோவிலாக ஆகிட

முடியுமென்பதனை எமது யாழ்ப்பாணப்பல்கலைக் கழகத்திற்கு அடிக்கடி நிதானமாக நினைவூட்டினார்.

யாழ்ப்பாணச் சமூகம் என்ற குறுகிய வட்டத்திலிருந்தும் எமக்கு நாமே ஏற்படுத்திவைத்த வைராக்கிய வரம்புகளிலிருந்தும் விடுபட்டுப் பரந்து விரிந்து வளர்ந்துவரும் நவீன உலகின் அனைத்து அறிவியல் பரிமாணங்களுடனும் நாம் ஏற்படுத்தவேண்டிய புதிய உறவின் அவசியம் பற்றி அழுத்திக் கூறி வந்தார்.

பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் பல்பரிமாண, பல்துறைச்செழுமை வாய்ந்த ஆய்வுத் துறைகளின் அடையாள முன்னோடியாக அவரது அறிவுரைகளும், ஆய்வுப் பதிப்புகளும் அமைந்தன எனக் கூறுதல் தவறாகாது.

பல்துறை தழுவிய ஆய்வணுகுமுறைமைகள் மொழி-இலக்கியக் கலைத்துறைக்கு ஓரளவு புதியவையும் அதிகம் அறியப்படாதவையுமாகும். சமூகவியல், பொருளியியல், அரச-றியியல், போன்றதுறைகளை இலக்கியத்திறனாய்வு, அழகியல், வனப்பியல் மொழிவரலாற்றியல், போன்ற துறைகளுடன் இணைத்தாய்வதென்பது இலகுவானதொன்றல்ல என்பதனை நன்குணர்ந்தவராகவே இப்புதிய ஆய்வுலகினுள் ஆணித்தரமாகக் கால்பதித்தவர் பேராசிரியர் சிவத்தம்பி. அவரது ஆய்வு நூல்கள் கட்டுரைகள் போன்றவை இப்பல்துறைச் சங்கம ஆய்வு முறைமைகளிற்கு வழிகாட்டிகளாகவும் தனிமுத்திரையுள்ள முன்னோடிகளாகவும் விளங்குமென்பதில் சந்தேகமில்லை. இந்த ஆய்வுகளின் தனித்துவம் பற்றி இங்கு சிறிதளவேனும் விரித்துக்கூறுதல் பயன்தரவல்லது. (அடுத்த இதழில் மிகுதி)

பேராசிரியர் சிவத்தம்பி நினைவரங்க ஒளிப்படங்கள் சில



• Loans • Mortgages • Insurance Claims • Traffic Tickets •

Scholarship Plan [RESP]

JRB Universal Inc.
Almost All Services Available

647 289 6164



R.R. Rajkumar
B.Com (Hons), M.B.A.

Any Referral Service

• Credit Counseling • Accounting & Tax Services •

Amendment to controversial Refuge Bill

The government is amending its controversial refugee bill after legal experts and opposition parties criticized the length of time refugees could be detained.

Immigration Minister Jason Kenney said Wednesday the government will amend Bill C-31, Protecting Canada's Immigration Act, to limit how long refugees are detained for review to 14 days, and a second review stretch to six months.

The original bill would have allowed for detention times of up to 12 months without judicial review for large groups of smuggled migrants.

"We've looked at this and we have always said we want to be reasonable," Kenney said. "This does give us the power to ensure the integrity of our immigration system and we think it is the right balance."

The minister said the government has no intention to detain "bona fide refugees," but that the detention provisions are designed for "smuggled migrants" who can't be identified and pose security risks.

"The intention has never been - never been - to maintain refugees in detention. The intention is to have a greater ability to process smuggled migrants who arrive in large numbers," Kenney said.

The government would also not revoke the permanent residency of successful refugee claimants if conditions change in countries or origin unless status was obtained illegally, Kenney assured.

Some legal experts and the NDP suggested the detention period provisions the Tories first proposed breached Charter rights and international laws.

தமிழர் தகவல் இதழ்களைத் தபாலிலும் பெறலாம்

தமிழர் தகவல்
மாத இதழ்களையும்
பெப்ரவரி மாதத்தில் வெளிவரும்
ஆண்டு மலரையும்
தபாலில் பெற வசதிகள்
செய்யப்பட்டுள்ளது.

தபாற் கட்டணம் செலுத்தி
இதனைப் பெற விரும்புபவர்கள்
கீழுள்ள தொலைபேசி இலக்கத்தில்
தங்கள் தொலைபேசி இலக்கத்தையும்
பெயரையும் பதிவு செய்தால்
தாமதமின்றித் தொடர்பு கொள்ளப்படும்.

அல்லது tamilinfo@sympatico.ca
என்ற மின்னஞ்சலுக்கு
விபரங்களை அனுப்பலாம்.

416.920.9250



THE NAME YOU NEED FOR YOUR BUSINESS

Phone: 416-494-4777


Cell: 416-888-1128

Fax: 416-494-4050

E-mail: nimal@nlraccounting.com

NIMAL VINAYAGAMOORTHY

Certified General Accountant



2525 Pharmacy Ave. (Pharmacy & Finch), Toronto, Ontario M1W 2K2

நான் ஒரு

Motor Vehicle Accident

வழக்கறிஞர்

Criminal

இல்லை

வாகன விபத்து!

கிறிமினல்!

உங்கள் கணிப்பு தவறாகலாம்..
உரிய



சட்ட

ஆலோசனைகளுக்கு

சுலசுலப்பு சீசன்

416-803-5296

WWW.KALAKALAPPU.NET

SABESAN'S
Choice




தனி மரத்தினாலான நிலம், நிலவிரிப்பு
சுவருடன் இணைந்த அலுமாரிக் கதவுகள்
யன்னல், கதவு புதுப்பித்தல்

ஆகிய வேலைகளில் தன்னிகரற்றவர்
“விருதுபெற்ற தொழிற்துறை நிபுணர்”

Laminate, Mirror, Panel, Closet Droos
Carpet, Hardwood, Tiles, Granite Flooring
Windows + Doors, Kitchen + Bath
Renovation or New!

Sabesan's Choice

416 605 1990



3/4 INCH
HARDWOOD
SUPPLIED AND
INSTALLED
\$4.99

தந்தை எனும் தெய்வம்

இந்த மாதம் 17ம் திகதி உலக தந்தையர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு இக்கட்டுரை இடம்பெறுகிறது

தந்தை செய்து வரும் தியாகங்களை நாம் அதிகம் எண்ணிப் பார்ப்பதில்லை. எத்தனையோ விடயங்களில் விட்டுக் கொடுத்து, குடும்ப சமைகளைத் தானும் இணைந்து சுமந்து, பல தியாகங்களைச் செய்கிறார் ஒரு தந்தை. குழந்தைகளை வளர்ப்பதில், பொறுப்புணர்வும் தன்னம்பிக்கையும் உள்ளவர்களாக அவர்களை உருவாக்குவதில் தன்னையே அர்ப்பணித்து, உடலுள் துன்பங்களைத் தானே அனுமானித்து, வாழும் வரை நிதி நிலைகளை எதுவித கஸ்டங்களிலும் தானே எதிர்கொண்டு, ஒருமித்த குடும்ப வெற்றிக்கு அத்திவாரமிடுகிறார் தந்தை.

மனைவிக்கு ஒரு அண்ணனாக, தந்தையாக, தாயாக, குழந்தையாக, குருவாக, நண்பனாக, கணவனாக, துணைவனாக, வைத்தியனாக, வக்கீலாக, தேற்றவாளனாக, பாதுகாப்பாளனாக இன்னும் பல பரிமாணங்களை சூழ்நிலைக்கேற்ப மாற்றும் அற்புத பிறவியாக ஒரு தந்தை இருந்து வருவதை மனைவியோ குழந்தைகளோ உணர்ந்து கொள்வதில்லை.

தியாகம் என்னும் போது, ஒரு தந்தை தன் குடும்பத்தின் பொது நன்மைக்காக தன் மேற்படிப்பை, ஆசைகளை, இலட்சியங்களை, கொள்கைகளை, ஆரோக்கியத்தை, நல்ல தொழில் வாய்ப்புக்களை தியாகம் செய்வது மிகவும் துன்பமான உண்மை. இதை ஏனைய குடும்ப அங்கத்தினர் புரியத் தவறிவிடுகின்றனர். ஒவ்வொரு குடும்பத்திலும் தந்தை செய்யும் தியாகங்களை, மனைவி குழந்தைகள் எண்ணிப் பார்க்க வேண்டும். தந்தை எடுக்கும் ஓர் முடிவு நீண்டகால நோக்கோடு பல காரணங்களை முன்வைத்து எடுக்கப்படுகிறது. குறுகிய பார்வையில் அவை பிழையாகத் தென்பட்டாலும் குடும்பத்தின் எதிர்கால நன்மை சார்ந்தனவாகவே முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

சமூகத்தில் ஒருவன் வாழ எல்லோரிடமும் அன்புடன் பழக வேண்டும். நாம் எந்த அளவுக்கு எம் பெற்றோரை மதிக்கின்றோமோ அந்த அளவுக்குத் தான் மற்றவர்களும் எம்மை மதிக்க முயற்சிக்கிறார்கள். நம்மைவிட அறிவிலும் ஆற்றலிலும் சிறந்த பெற்றோர் துணை நமக்குத் தேவை. அறிவும் ஆற்றலும் படிப்பறிவால் மட்டுமல்ல அனுபவத்தாலும் கிடைக்கிறது. ஒரு தந்தை தன்னை மட்டுமே

கவனித்துக்கொண்டு வாழ்ந்திருந்தால் குழம்பத்தில் குழந்தைகள் வானத்து எல்லைகளைத் தொடுவதெல்லாம் பொய்யாகிப் போயிருக்கும். பொதுவாக தாயின் தியாகங்கள் அங்கீகரிக்கப் பட்டாலும் தந்தையின் தியாகங்கள் எந்தப் பிள்ளையாலும் அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதுதான் நிஜம்.

ஒரு தந்தையின் செயல்களை, உதவிகளை, தியாகங்களை ஒரு குழந்தை போற்றுகிறதென்றால், அந்தத் தந்தை அப்போது உயிருடன் இல்லை என்று இலகுவாகவே புரிந்து கொள்ளலாம். அந்தளவிற்கு, எந்தக் குழந்தையும், தந்தை உயிருடன் இருக்கும்பொழுது செய்யும் அற்புதமான விட்டுக் கொடுப்புக்களை உள்வாங்கிக் கொள்வதில்லை. தந்தையின் கடமைகள் என்ற போர்வையில், தனிமனித சுதந்திரங்கள், தார்மீக விருப்பு வெறுப்புக்கள் அனைத்துமே பறிக்கப்பட்டு, குழந்தைகளுக்காக தங்களை அழித்துவிடக் கட்டாயப்படுத்தப்படும் அப்பாவி ஜீவன்களே இந்தத் தந்தையர்கள். இதை அவர்கள் இறக்கும்வரை எந்தக் குழந்தையும் புரிந்து கொள்ளாமல் போவது மிகவும் வேதனைக்குரியது.

வாழ்வில் தேடல்களோடு வாழ்கின்ற உயிரினங்கள் குறிப்பாக தந்தையர்களே. தங்களுக்குள் வாழும் அத்தனை விருப்பு வெறுப்புக்களையும் அடமானம் வைத்து, குழந்தைகள் நல்வாழ்விற்காய்ப் பலவித தேடல்களோடு அலைந்து திரியும் பரிதாப இனங்கள் இந்தத் தந்தையர்கள்.

இவர்களுக்குள்ளும் இதயங்களும் நாடிகளும் நாளங்களும் பாசங்களும் நேசங்களும் நிலை கொண்டிருக்கின்றன என்பதை அத்தனை மனிதர்களுமே ஒட்டு மொத்தமாய் மறந்து போய், வயது வந்ததும் தேவையற்ற மையற்ற பேனாக்களாகத் தூக்கியெறியப்படும், பாதிக்கப்பட்ட இனம் தந்தையர் இனம்.

உலகில், எப்போதும் தங்கள் சுகங்களை மறந்து, தங்களை நம்பி வந்த ஜீவன்களுக்காக உறவுகளையும் உரிமைகளையும் உணர்வுகளையும் உயிரோடு புதைத்துவிட்டு, அடுத்தவர்க்காக வாழ்ந்து தொலைக்கும் இந்த அப்பாவி அப்பாக்களை எப்போது புரிந்துகொள்ளும் நிலைவருமோ!

எண்ணிப் பார்த்தால், கண்ணிலே அன்பான அப்பாவின் இதயம் புலப்படலாம்!!

● குயினர்ஸ் துரைசிங்கம்

Get more from your home by paying less each month


Ragavan (Raga) Ramanathan AMP
Mortgage Development Manager
Platinum Performer



Tel: 416.579.7533
Fax: 416.352.1464
Email: ragavan.ramanathan@scotiabank.com

Scotiabank®

You're richer than you think.®



DR. ILLANGO & ASSOCIATES

Dental Office

பல் சிகிச்சை நிலையம்

பல் சிகிச்சையில் சகல துறைகளிலும் எமது சேவை

Dr. M. ILLANGO

B.D.S Dip.Orth. (Oslo), General Practitioner Mainly Orthodontics

பற்களை ஒழுங்குபடுத்தும் பல் வைத்தியர்

Dr. ALI ADIBFAR

D.D.S, M.D, F.R.C.D (C) , Oral Surgeon

Dr. MEHRAN MOJGANI

D.D.S. Dip. Perio, Gum Specialist

பல் முரசு வைத்திய நிபுணர்

Dr. JANAKI ILLANGO


B.D.S.

குடும்ப பல் வைத்தியர்

Dr. TEHCHIN HSIEH

D.D.S

குடும்ப பல் வைத்தியர்



Scarborough Office


3852 Finch Ave. E, Units 204, 303

Scarborough ON

416 • 292 • 7004

Moved to new location

Brampton/Mississauga



7920 Hurontario Street, Unit 37

(Hurontario & Steels Ave.)

Brampton ON L6Y 0P7

905 • 457 • 1700

ஓம் ஸ்ரீகௌரி மங்கள சேவை



அனைத்து இந்து மத கிரியைகளுக்கும்
கனடிய திருமண பதிவு அதிகாரி. இந்து மதகுரு

சிவஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமார குருக்கள்

(ஐயாமணி) புங்குடுதீவு-10
ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய பிரதம குரு

திருமணம், திருமணப் பதிவு
புதுமனை புகுதல்
கடை திறப்பு வைபவம்
புண்யாக வாசனம்
பூப்புனித நீராட்டு விழா
பூமாலை, ஆண்டாள் மாலை
சடை நாகம்
தலை நகை முழுவதும்
முத்து மணவறை

தலைப்பாகை
பந்தல் அலங்காரம்
கல்யாண பூசைப் பொருட்கள்
முத்துச் சப்பரம்
ஆலயத் திருவிழா
ஆலய வைபவங்கள்
ஆகிய அனைத்துக்கும்
எப்போதும் எம்முடன்
தொடர்பு கொள்ளுங்கள்

416-266-3333

628 E Birchmount Road
Scarborough, Ontario. M1K 1P9

ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய தொலைபேசி இலக்கம் 416-291-8500



AB LEGAL SERVICES
Professional Corporation

Kauvsegaan.E
Accident Benefit Specialist

204-80 Corporate Drive, Toronto, ON. M1H 3G5

Tel: 416 290 6200 Fax: 416 290 6201

email: info@ablegalspc.com

www.ablegalspc.com